



Rohit Kumar Agrawala, Director (Finance), H Shankar, MD, P Kannan, Director (Operations) Manova Jeevadas CGM HR.

# **CPCL Swachhata Pakhwada** activities begin

Dolphin.

Yamaha announces price benefit offer

India Yamaha Motor is offering a

price benefit of Rs.7,000 (on the

ex-showroom price) on its popular

RayZR 125 Fi Hybrid and RayZR

This limited-time celebratory

offer is our way of thanking cus-

125 Fi Hybrid Street Rally.

Chennai Petroleum Corporation Limited (CPCL) is leading a transformative cleanliness initiative through its 15day drive, "Swachhata Pakhwada," held from July 1st to 15th. Centered around the theme "Swachhata is Everyone's Business," the campaign seeks to embed cleanliness into daily life by organizing a series of engaging and educational activities

Yamaha Motor Co., Ltd. (YMC)

today celebrates its 70th Foundation

Day — a significant milestone in

its journey of delivering innovation,

performance, and riding excitement

to customers around the world. To

Chennai, July 3: to environmental and Painting Competitions, responsibility, the initiative was formally inaugurated by CPCL's top management, H Shankar, Managing Director, Rohit Kumar Agrawala, Director (Finance), P Kannan, Director (Operations)

The Swachhata Fortnight encompasses a diverse array of activities designed to educate, entertain, and instill the values of cleanliness in all participants.

Chennai,

commemorate this special occasion, tomers for their continued trust

Chennai. In addition.

two more releases took

place: Yoga - Part 1 and

the music album Suga

Special guests at the

event included Dr. A.

Najeerul Ameen, Director

at the Ministry of Health.

Russia; popular film actor

Ramakrishna; and well-

known debate speaker

Pulavar Ramalingam,

Gnananantham.

The activities include Demonstrating strong Standup Shows, Street leadership and commitment Plays and MIME, Drawing importance of preserving sustainable future for all.

natural habitats, the Clean-Up Drives, Graffiti, dolphin aims to attract Butterfly Gardenm, more participants and Workshops on Segregation emphasize the link and Sustainability, between cleanliness Women's Sustainable and the conservation of Entrepreneurship aquatic life. Workshops, Cloth Collection Drive, Through this initiative,

CPCL seeks to instill a Schools and Colleges, sense of responsibility Working Professionals, and pride in maintaining Environmentalists, a clean environment. By engaging the community This year, CPCL has in various activities, chosen the dolphin as the CPCL aspires to make mascot for the Swachhata cleanliness a habitual part Fortnight. Symbolizing of everyday life, ensuring grace, intelligence, and the a healthier and more

and support over the decades.

With this benefit, customers can

now save up to Rs.10,000 on the

final on-road price. The offer also

includes Yamaha's industry-leading

10-Year 'Total Warranty', making

the RayZR an even more compel-

ling choice in the 125cc segment.

### **DBS Bank India waives** prepayment charges for **MSMEs**

Chennai, July 3: DBS Bank India Limited (DBIL) has announced it will waive prepayment and foreclosure charges for all UDYAM-registered MSME borrowers, covering both new and existing active loans. Announced on MSME Day, the move aims to boost financial flexibility and aligns with regulatory efforts to make lending more transparent. By removing these

charges, the bank hopes to help MSMEs repay loans early, refinance freely, and manage cash flow better-addressing a common barrier that often limits growth.

"Access to flexible credit is crucial for MSMEs," said Sudarshan Chari, MD & Head - SME Banking at DBS Bank India. "This change lets businesses redirect funds to critical needs like inventory and expansion without penalty." Beyond this, DBS offers MSMEs digital account opening, quick business loans, award-winning foreign exchange solutions, and API-led banking for smoother workflows. Its mobile platform, DBS IDEAL, helps businesses track payments and cash flow in real time, while integration with Tally ERP supports automated accounting and

better financial control.

# Joyalukkas Biggest Jewellery Sale of the Year ends on July 13

Chennai, July 3: The world's favorite jeweller, Joyalukkas, announces that its grand jewellery festival, the "Biggest Jewellery Sale of the Year," will conclude on July 13, 2025. There are only a few days left to buy exquisite, captivating jewellery with a flat 50% discount on making charges wastage.

This mega sale has attracted jewellery lovers from across the country. It features countless beautiful designs in gold, diamonds (both cut and uncut), platinum, silver, and precious jewellery. Over a million jewellery pieces, crafted with artistic finesse by skilled artisans, combining traditional and contemporary styles, adorn the Joyalukkas showrooms, making it a must-visit occasion.

Speaking about final days of the sale, Dr. Joy Alukkas, Chairman of the Joyalukkas Group, said, "We are delighted by the overwhelming response to this year's sale. Our showrooms have been filled with happy customers selecting timeless, beautiful jewellery, which has brought us immense joy too. With only a few



days left before this special offer ends. we warmly invite everyone to visit their nearest Joyalukkas showroom and make the most of this unique opportunity."

In addition to this limited-time discount, customers also enjoy special benefits like free lifetime maintenance, one-year free insurance, and a 100% buyback guarantee on every purchase.

Don't miss this golden opportunity! Visit your nearest Joyalukkas showroom before July 13 - take part in the biggest jewellery sale of the year and enjoy a flat 50% discount on making charges / wastage.



On behalf of Lions Club International, on the occasion of National Doctors' Day, Kalaimamani Dr. S. Amudhakumar was honoured with an award for excellence in medical service. This recognition was given in appreciation of his five decades of continuous efforts to raise public health awareness through writing. The award was presented by Dr. J. Radhakrishnan, Chairman of the Tamil Nadu Electricity Board and Additional Chief Secretary in the presence of Lions Club President Bose, ophthalmologist Lion M. Ravisankar, and other office bearers.



### Save Earth mission unveils ambitious global vision

Coimbatore, July 3: Fresh from making history by planting over 500.000 trees in just one hour under the "Ek Ped Maa Ke Naam" campaign, Save Earth Mission has captured global attention and sparked a renewed climate movement. The record-breaking feat, recognized by Guinness World Records, drew massive participation across India and was featured in leading international media, including Forbes, Fox, Business Insider, and major TV networks worldwide. Now, Save Earth Mission is taking its mission to the global stage. The organization has announced its largestever international event - the Save Earth Mission Global Vision Unveiling — which will introduce an ambitious strategy to plant 30 billion trees worldwide by 2040 and steer global efforts toward achieving net-zero carbon emissions.

now stands as a beacon of global climate solidarity," said Sandeep Choudhary, President - India Chapter, Save Earth Mission. "At the Global Vision Unveiling, I will present our roadmap for global tree plantations, crossborder collaborations, and how we plan to mobilize citizens, corporates, and governments to achieve our goal of 30 billion trees by 2040." The event will include keynote speeches, partnership announcements, country-level commitments, cultural performances, and the signing of a unified global declaration aimed at restoring Earth's ecosystems.

## NOTICE HOUSING DEVELOPMENT FINANCE

CORPORATION LIMITED **REGD.Office: Ramon House**, HT Parekh Marg, 169, Backba<sup>,</sup> Reclamstion, Churchgate, Mumbai-400 020

NOTICE is Hereby given that the certificate for the undermentioned securities of the company has been lost/misplaced and the holder of the said securities/ applicant has applied to the Company to Issue duplicate

## **Divine Miracle and Secrets 2 book released**

Chennai, July 3: held at a star hotel in To mark the Thanveer Dhayananda Yogi Jayanthi, the second part of the book Divine Miracle and Secrets (Divine Miracles and Secrets – Part 2) was released.

The grand celebration of Thanveer Dhayananda Yogi Jayanthi took place on July 2, during which the book, highlighting "Divine Miracles and Secrets," was launched who all delivered special

at a glittering event addresses. TRIBOLOGY INDIA LIMITED Registered Office: Padi, Chennai 600 050

#### **Company Notice**

Notice is hereby given that the Fortieth Annual General Meeting of the Company will be held on Wednesday the 20th August 2025, at 10.00 a.m. at "GRK Mini Hall, No.86, North Park Street, Venkatapuram, Ambattur, Chennai - 600 053" to transact the business as per notice being mailed to the Shareholders separately.

Notice is also given pursuant to section 91 of the companies Act, 2013 that the Register of Members and Share Transfer Books will remain closed from 16th August 2025 to 20th August 2025 (both the days inclusive).

	By order of the Board
Place: Chennai	T Nedumaran
Date : 02.07.2025	Executive Director

#### South Indian Bank SOUTH Bank Orathi Branch No: 5/104, Main Road, Orathi, Chengalpattu District-603307

ince the lewelry loans of the borrowers who have taken lewelry loans from our bank have become overdue, desp Ince the jewelly loads of the bottomer's who never than of pregistered mail. It has not been recovered till date. It is hereby bothed that a public auction will be held at the bank's office on **17.07.2025**. This notice is for the benefit of debtom who have not received registration and their heirs after the death of the debtor. This notification is final and applicable to ominees as well, even if they do not inform this bank about the change of address and reside at any other address.

No.	Loan No.	Name	Loan Amount	Outstanding Balance	Due date
1	0196653000057865	A. Anandan	122000	131115.47	11.05.2025

influencers attended the personalities from the film industry, industry leaders, celebration. sports, agriculture, social

Over 45 prominent activists, and social media by KPY Bala, known from Vijay TV, and Manimegalai, famed for

The event was hosted Cook with Comali.

### **PNB MetLife reports impressive** settlement ratio

PNB MetLife India Insurance Company Limited (PNB MetLife), one of India's leading life insurers, has reported an impressive individual claim settlement ratio of 99.57% for FY2025, underscoring its ongoing commitment to supporting policyholders and their families. The company also improved its group claim settlement ratio to

99.72%, up from 99.53% in the previous year. During FY2025, PNB MetLife processed 5.615 retail claims amounting to Rs.431.35 crore and 8,419 group

claims totalling Rs.510.77 crore. Demonstrating operational efficiency, 99.99% of these claims were settled within 30 days of receiving all required

Chennai, July 3: documents; notably, 95% were settled within a week and 33% within a single day.

Mahendra Munot, Chief Operations Officer of PNB MetLife, shared, "At PNB MetLife, claims aren't just transactions-they are moments that define our relationship with customers. We take great pride in being there when they need us most, and our 99.57% claim settlement ratio reflects this commitment. With enhanced digital processes, we deliver a faster, seamless, and empathetic experience. By standing shoulder to shoulder with our customers through speed, empathy, and consistency, we truly bring our promise of 'Milkar Life Aage Badhaein' to life."

The landmark event is set for July 3, 2025, at 6:00 PM IST, hosted at the iconic GIFT City Club in Ahmedabad, India.

"This is a proud moment not only for India but for the entire world. The people have spoken, and Ahmedabad

### **OUP announces Oxford Big Read Global Challenge**

Oxford University Press (OUP) has announced the launch of its annual Oxford Big Read Global Challenge.Now in its seventh edition, this reading competition invites schools across the country to engage their primary, middle, and secondary school students in a global contest to enhance their reading skills.

"NCF 2023 recognises reading as a fundamental skill, laying the foundation for all other learning.At Oxford University Press, we acknowledge reading as a crucial ability that fosters curiosity, empathy, and independent thinking."said Sukanta Das, Managing Director, Oxford University Press India.

"With the seventh edition, we are proud to host the competition in India, broadening opportunities and shaping the readers and thinkers of tomorrow." Sukanta added.

certificate. Any person who ha a claim in respect of the said securities should lodge Such clain with the company at its registered office or Datamatics Business Solution Ltd. Plot no B-5. Part B Cross lane, MIDC, Andheri East Mumbai - 400093, within 15 day from this date, else the Compan Will proceed to issue duplicat certificate without further intimation Name of Folio No. No of Shares 1000 K. MOHANRAJ K0042857 Share Distinctive No No 1185453 9109 11853536 Place:Chennai Date:03.07.2025 Name of Holder/Applicant

PARRY AGRO INDUSTRIES LIMITED 3º CIN: U01132TN2011PLC079800 REG. OFF: PARRY HOUSE, 43, MOORE STREET, CHENNAI- 600001 PARRY E-MAIL ID: secretarial@pai.murugappa.com Phone No: 044-2530 6789 15th ANNUAL GENERAL MEETING TO BE HELD

OVER VIDEO CONFERENCING

Shareholders may note that the 15th Annual General Meeting (AGM) of PARRY AGRO INDUSTRIES LIMITED will be held on Thursday, the 31<sup>st</sup> day of July 2025 at 12 Noon I.S.T by way of Video Conferencing ("VC"), in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder read with framework issued by the Ministry of Corporate Affairs vide its General circulars and other applicable circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) and Government of India, to transact the businesses set forth in the notice of the meeting.

- In compliance with the above-mentioned circulars, the Annual General Meeting of the company will be held by way of Video Conferencing ("VC"). Hence, the members can attend only by way of VC facility. The detailed procedure for participating in the meeting is stated in the notice for AGM.
- In compliance with the circulars mentioned above, the members are hereby informed that the company will be sending electronic copies of the Notice of AGM and the annual report for the financial year 2024-2025 to all the shareholders whose email addresses are registered with the company / Depository Participant(s). The Notice of AGM and the annual report would be made availabl on the website of the company at https://parryagro.com/.
- Members who have not registered or who wish to update their e-mail ID, posta address, telephone/mobile numbers, Permanent Account Numbers, bank account details are requested to register/intimate the same with their Depository Participant, if the shares are held by them in electronic form and in case o members holding shares in physical form, all intimations are to be sent to M/s. KFin Technologies Limited at einward.ris@kfintech.com.
- The Company is providing remote e-voting facility to all its members to case their votes on all resolutions set out in the notice of the AGM. Additionally, the company is providing the facility of voting through e-voting system during the AGM. Detailed procedure for remote e-voting / e-voting at the AGM is provided in the Notice of the AGM. The manner of voting remotely for shareholders holding shares in dematerialized mode, physical mode and for shareholders who have not registered their email address will be provided in the notice of the AGM. The instructions for joining the AGM will be provided in the notice of the AGM.
- The 15th AGM Notice will be sent to the shareholders in compliance with the applicable laws on their registered email addresses in due course

Date : 2<sup>nd</sup>

Place : CI

	On behalf of the Board of Directors
	For Parry Agro Industries Limited
<sup>i</sup> July, 2025	M M Venkatachalam
hennai	Chairman

Chennai, July 3:

鹞

### ២ភ្នំភ្នំចាំ 20 គ្រា ចាំ

### ரூ.60 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

# 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: ஸ்டாலின் திறந்தார்

சென்னை, ஜூலை 3–

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு, சாஸ்திரி நகரில் நடைபெற்ற **் நிகழ்ச்சியில்**, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி நகராட்சிக்குட்பட்ட மற்றும் பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மேலும், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். முதல்கட்டமாக, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு ரூபாய் 6.6.2023 அன்று முதலமைச்சர் திறந்து வைக்கார்.

அதன் இரண்டாம் கட்டமாக, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக பொதுமக்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்காக முதலமைச்சரால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. மேலும், அடையாறு, நகரில் சாஸ்திரி கட்டப்பட்டுள்ள மையத்தை நகர்ப்பற நலவாழ்வு முதலமைச்சர் திறந்து வைத்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார்.

ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் தலா ஒரு மருத்துவர், ஆய்வாளர் செவிலியர். சுகாதார மற்றும் உதவி பணியாளர் ஆகியோர்

பெயர் மாற்றம்

Changarai Chandrasekharan

தந்தை பெயர் : Changarai Naraiah

Muruga Reddy, பறந்த தேதி:

20.10.1969, நெ. 15/16, தாசரிபத்ம

நகர், மதுரவாயல், சென்னை–600

095. என்ற முகவரியில் வசிக்குப் நான் இனி MURUGA REDDY

ழைக்கப்படுகிறேன். Changarai Chandrasekharar

பெயர் மாற்றம்

MEGANATHAN DANYA, கணவ

பெயர்: Senthil Kumar. பிறங்

கேகி: 30.01.1988, பிளாட் நெ.9

\_\_\_\_ பு.நெ.58.A, லஷ்மி நகா், பழைய

00 103. என்ற முகவரியில் வசிக்கும்

நான் இனி SENTHIL KUMAR

பெயர் மாற்றம்

AL–216, 1வது மாடி, 14வது மெயின் ரோடு, சாந்தி காலனி

அண்ணா நகர், சென்னை – 300 040. என்ற முகவரியில் வசிக்கும் எனது மகன் இனி New Given Name: SAROOP

பெயர் மாற்றம்

15/07/1074

Old Surname: GOVINDHARAJ

Old Given Name: RAMESH,

பெயர்:

MEGANATHAN DANYA

Saroop Bhootra Lalith பிறந்த தேதி: 27/03/2009

Lalith Kumar Bhutra

Govindharaian

ான்று அழைக்கப்படுகிறேன்.

நாப்பாளையம்.

DANYA

Kumar

அண்ணா

BHUTRA L

அழைக்கப்படுகிறாா்.

600 040.

என்ற

சென்னை

என்ற

CHANDRASEKARAN

நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நலவாழ்வு மையத்திற்கு வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உள்ள மக்களுக்கு காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் 12 ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை 'அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின்" கீழ் வழங்குவார்கள்.

#### 12 சுகாதார சேவைகள்

மேலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம் தரமான 12 அத்தியாவசிய சுகாதார சேவைகளான மகப்பேறு நல சேவைகள், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள், வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்ப கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள்,

கண், காது, மூக்கு, பல், வாய் மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோர் மற்றும் நோய் ஆதரவு நல சேவைகள், அவசர மருக்குவ சிகிச்சை சேவைகள், மனநல சேவைகள் மற்றும் யோகா போன்ற பல்வேறு நலவாழ்வு சேவைகள் நகர்ப்புற மக்கள், குறிப்பாக குடிசைவாழ் மற்றும் நலிந்த மக்களுக்கு தரமான முறையில் பெழ வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெறுவதற்கு

அத்துடன், இ–சஞ்சீவினி இணைய முகப்பின் மூலம் நகர்ப்புற நலவாழ்வு மையக்கிலேயே தேவைப்படும் நோயாளிகளுக்கு காணொலி மூலம் முதுநிலை மருத்துவரின் ஆலோசனை அல்லது சிகிச்சை குறித்த வழிகாட்டலை பெறும் உன்னத சேவைக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயங்கிவரும் நகர்ப்புற சுகாதார நிலையங்களின் ஆரம்ப துணை மையங்களாக இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்பட்டு, அனைத்து அத்தியாவசியமான ஆரம்ப சுகாதார சேவைகளை மக்கள் எவ்வித செலவின்றி அவர்களின் பொருட் வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதோடு, அரசு மருத்துவமனை மருத்துவக் மற்றும் கல்லூரி மருத்துவமனைகளை ஆரம்ப சுகாதார தேவைகளுக்காக மக்கள் தேவையின்றி சூழ்நிலையையும் அணுகும் நீக்குகின்றன.

அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தினை திறன்பட்ட மனிதவளம், வலுவான சுகாதார கட்டமைப்பு, மக்களின் உரிமைகளை சுகாதார பேணுதல் போன்ற அடிப்படையில் நகர்ப்புறங்களிலும் செயல்படுத்துவதின் மூலம் நிலையான வளர்ச்சி இலக்கினை அடைவதோடு, இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரியான மாநிலமாகவும் திகழ்கின்றது.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் தும் காட்டி நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர். பிரியா, அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம். எச். அசன் மௌலானா, துணைமேயர் மு.மகேஷ் குமார், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தேசிய நலவாழ்வு குழும் இயக்குநர் அ.அருண் தம்புராஜ், மருந்து துறை இயக்குநர் டி.எஸ். செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் செய்திக்குறிப்பில் என்று அரசு கூறப்பட்டுள்ளது.

> பெயர் மாற்றம் N.MUNUSAMI, (முனுசாமி.நா) பயர்: M.Nagappan, ததி: 21/06/1978, நெ.4/15, சத்யா நகர் மெயின் ரோடு, கம், சென்னை – தந்தை பெயர்: பிறந்த தேதி: ் என்ற நான் நெசப்பா 600 078. \_\_\_\_\_ முகவரியில் இனி N.MUNUSAMY (முனுசாமி.நா) என்று N.MUNUSAMI, (முனுசாமி.நா

பெயர் மாற்றம் KUMARAVEL SANKAR தந்தை பெயர்: Kumaravel, பிறந்த தேதி: 14.06.1974, நெ.23/1TSR நகா் விரிவு, 3வது தெரு, TSR நகா், திருவொற்றியூா், சென்னை– 600 019. என்ற முகவரியில் டிக்கும் வசிக்கும் நான் இ SHANKAR KUMARAVEL என்று அழைக்கப்படுகிறேன்.

SANKAR KUMARAVEL

#### NAME CHANGE

PRAVIN VELAYUDHAN holde of Indian Passport No:Y9727360 issued at DUBAI on 24/11/2023 and Permanent Resident of Y 60 NORTH HOUSING KUMARAPALAYAM RE, PIN– 641026 UNIT COMBATORE TAMIL NADU INDIA and present residing at AROSA BLDG FLAT 104 AL WARQA 1 DUBAI do hereby change the name of my Minor Child ASHWIN holding Indian Passport No: U6860118 issued at COCHIN on 01/10/2020 from ASHWIN to ASHWIN(Given name) VENGATHU (Surname with immediate effect.

ENROLLMENT NOTICE After 10 days of the publication of this notice and within three months there after I, N.VENUGOPAL, S/o I, N.VENUGOPAL, S/o : P.Narayana Pillai, Age: 68 year Address: No.190/9, Kalaimagal Apartments, S.V. Lingam Salai, K.K.Nagar, Chennai-600078. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Counci building, High Court Campus Chennai - 600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. N.VENUGOPAL

After 10 days of the publication of this notice and within three months there after I, C M NIRMAL KUMAR, S/O. NIRMAL KUMAR, S/O. Mahendiran, age : 24 years, residing at No. 10 Amedkar Street, Navalpur, Ranipet, Walaja Taluk, Ranipet District- -632401. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai - 600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. G.M. NIRMAL KUMAR

After 10 days of the publication of this notice and within three months there after I, PRADEEPRAJ M, S/o. K Marimuthu, aged 32 years, residing at New No.112/110, Old No.104, Salem Road, Ramachandiran Pettai, Vridhachalam, Vridhachalam Taluk, Cuddalore District, Pincode : 606001. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Counci building, High Court Campus, Chennai - 600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. PRADEEPRAJ M

After 10 days of the publication of this notice and within three months there after I, AMSHUMAN SANKAR R, aged 22 years, S/o. E.Ravindra Mohan Permanently residing at 51/44, Flat F2, 2nd Street, Kamdar Nagar Nungambakkam Chennai Flat F2, 2nd Street, Kamdar Nagar, Nungambakkam, Chennai –600034. intended having -600034. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building,

Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai -600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. AMSHUMAN SANKAR R After 10 days of the publication of this notice and within three months there after I, SIMON A, S/o. AROCKIASAMY, aged 44 years, Address: No. 2/77, 6th Street, Annai Sivagami Nagar, Ennore, Chennai -600057 intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai - 600 104. Those who have any valid objections may notify the same to

SIMON A \*\*\* \*\*\* \*\*\* After 10 days of the publication of this notice and within three months there after I, VEERAPANDIYAN.S, S/o. G.Sellamuthu, Aged 30 years, Permanently residing at 083, Raja Street, Sankarapuram, Seshasamudram, Viluppuram, TamilNadu - 606 208. intended having my enrolment as an Advocate moved before the Bar Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai - 600 104. bjections may notify the same to the Bar Council within ten days.

the Bar Council within ten days

VEERAPANDIYAN.S After 10 days of the publication this notice and within ee months there after SANGEETHA MARIAPPAN, three W/O MARIAPPAN G, AGED 42 YEARS, C904, RADIANCE MANDARIN, THORAIPAKKAM, intended intended CHENNAI 600097. having my enrolment as ar

IN THE COURT OF THE SUBORDINATE JUDGE AT TAMBARAM O.S.No.90 of 2024 ... Plaintit Vasantha, M/s Sun Homes Represented by its Proprietor R.Veeralakshmi & another,

·III

தேதி : 2 ஜூலை 2025 இடம்: சென்னை

Defendant 14 பிரதிவாதியின் கடைசியாக தெரிந்த முகவரி

D1. M/s. Sun homes. Rep. by its Proprietor R.Veralakshmi, Wife of Mr.Balamurugan Having office at SUN HOMES. No.4/146, Medavakkam Main Road, Periar Nagar, Vellakal, Chennai-600100. Residing at No. 107, Elitè Enclave Elangovadigal Street, Senthil Nagar, Thirumullaivoyal, Chennai-600062.

இதன் மூலம் 1🕶 பிரதிவாதி ஆகிய ங்களுக்கு தெரிவிப்பது யாதெனில் வாதி டங்களுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு 30.07.2025 அன்று வாய்தா មក្រប់ போடப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏதேனுப் ஆட்சேபனை இருந்தால் தாங்கள் தேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவும் மேற்கண்ட நீதிமன்றத்தில் காலை 10.30 மணியளவில் ஆஜராகி உங்கள் மறப்பை தெரிவித்துக் கொள்ளவும் தவறும்பட்சத்தில் மேற்படி வழக்கு தங்களுக்கு எதிராக ஒரு தலைபட்சமாக தீர்ப்பாகும் ഞ്ചത அறியவும்.



வீடு மனை ஏல விற்பனை The Madras Purasawalkam Hindu Janopakara Saswatha Nidhi Ltd, Chennai — 84. ക്രൂഡ്കണിർ உத்திரவின்படி சென்னை – 600 045, மேற்க தாம்பரம் கிருஷ்ணா நகர், 1வது தெரு, Doo N0.131, திரு.N. தீனதயாளன் மற்றும் திருமதி. D. கலைவானி அவர்களுக்கு சொந்தமான வீடு மனையும் அதே இடத்திலேயே 07.07.2025 காலை 11.00 மனிக்கு ஏலத்தில் விற்க்கப்படும். பாலாஜி & கோ, சென்னை – 1.

### M: 9840281132

### வீடு மனை ஏல விற்பனை

சென்னை – 81 புதிய வன்னாரப்பேட்டை Desiya Nagar, 1 வது தெரு, Door No.6, Old No.126, Plot No.137, E.G.amflaulaub மற்றும் சஞ்சய் அவர்களுக்கு சொந்தமான வீடு அதே இடத்திலேயே 07.07.2025 மாலை 4.00 மணிக்கு ஏலத்தில் விற்க்கப்படும். பாலாஜி & கோ, சென்னை – 1. M: 9840281132 IN THE PRINCIPAL DISTRICT COURT AT KACHEEPURAM I.A.No. 3 of 2023

O.S.No. 12 of 2023 Ramadoss and others ... Petitioners/Plaintiffs Versus Anotny and others,

... Respondents/Defendants

Antony, S/o. Rayappan 78 A, Pajanai Kovil Street, Tharamani, Chennai -600 113. ... 1<sup>st</sup> Respondent/1<sup>st</sup> Defendan

Take notice that the above LA No.3 of 2023 in O.S.No.12 of 2023 has been posted to 09.07.2025 for your appearance. Hence you are required to be present in the Court, both I.A. 3 of 2023 and O.S.12 of 2023, on 09.07.2025 at 10.30 A.M either in person or through your counse without fail otherwise the matter will be decided in your absence.

பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

PARRY CIN: U01132TN2011PLC079800 பதிவு அலுவலகம்: பாரி ஹவுஸ், 43, மூர் தெரு, சென்னை–600001 E-MAIL ID: secretarial@pai.murugappa.com Phone No: 044- 2530 6789

#### 15வது வருடாந்திர பொதுக் கூட்டம் வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் நடத்தப்படும்

இதனால் பங்குதாரர்களுக்கு தெரிவிப்பது என்னவெனில் பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீல் லிமிடெட்டின் 15வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM), கூட்டம் குறித்த அறிவிப்பில் கண்டுள்ளவாறு வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக கம்பெனிகள் சட்டம் 2013ல் கண்டுவளவயறு வாத்தக பாவாத்தனைவை பற்றுக்கையதற்கை கம்ப்பன்கை சட்ட 2015ல் பொருந்தக்கூடிய வழிகைகளை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் அத்துடன் இணைந்த நிறுவன விவகாரத்துறை அமைச்சகமும் வெளியிட்ட பொது சுற்றறிக்கைகள் மற்றும் நிறுவன விவகாரத்துறை அமைச்சகமும் (MCA) இந்திய அரசும் வெளியிட்ட இத பொருந்தக்கூடிய ஆணைகளின்படியான அமைப்பின்படியும் வியாழக்கிழமை, ஜூலை 3 2025 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு வீடியோ கான்ஃப்ரன்ஸிங் ("VC") மூலா

- 2025 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு வீடியோ கான்ஃப்ரன்ஸிங் ("VC") மூலம் நடைபெறும். மேற்கண்ட சுற்றிக்கைகளின்படி திறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டமானது வீடியோ கான்ஃப்ரன்ஸிங் (VC) மூலம் நடைபெறும். ஆகவே, உறுப்பினர்கள் VC வசதி மூலமாக மட்டுமே இதில் பங்கேற்க முடியும். கூட்டத்தில் பங்கேற்பதற்களை விபரமான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட சுற்றிக்கைக்கு இணங்கியபடி, வருடாந்திர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பு மற்றும் 2024–2025 திதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவற்றை திறுவனம்/டெபாசிட்டரி பங்கேற்பாளிடம் இடமைல் முடைந்திர அறிக்கை ஆகியவற்றை திறுவனம்/டெபாசிட்டரி பங்கேற்பாளிடம் இடமைல் முடைகளிகளை பதிவு செய்துள்ள அனைத்து பங்குதார்களுக்கும்
- பலைறபாளாடம் து—லம்பல இல்லாலைன் பதவு லாய்துளை அன்னத்து பக்குதார்களும். இந்திறுவனம் மின்னனு நகல்களாக அனுப்பி வைக்கும் என்பதனை அதன் உறுப்பிளங்களு தெரிவிக்கிறது. வருடாந்திர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்
- ்தாவக்கறது. வருடாந்தா எடாதுக் கூட்டத்தன் அற்னப்பு மற்றும் வருடாந்தா அமை ஆகியவை நிறுவனத்தின் https://parrgarco.com என்ற இணையதளத்திலும் உள்ளன. பதிவு செய்யாத அல்லது தங்கள் இமெயில் முகவரி, அஞ்சல் முகவரி, தொலைபேசி / மொபைக் எண்கள், நிரந்தா கணக்கு எண்கள், வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க வீரும்து அவர்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் பூதிவு செய்யுமாறும்/தகவல் தெரிவிக்குமாறும், காகித வுகவில்
- ெடாசிட்டரி பங்கேற்பாளிடம் பதிவு செய்யுமாறும் நகவல் தெரிவிக்குமாறும், காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் அனைத்து விவரங்களையும் இணைத்து மெசர்ஸ் கேஃபின் டெக்ளாலத்லீல் விலிடெட்டுக்கு entward.ris@kfintech.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வருடாந்திர் பொதுக் கூட்ட அறிவிப்பில் எண்டுள்ள அனைத்து தீர்மானங்கள் மீதும் உறுப்பினர்கள் வாக்களிக்க தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு வசதியை திறுவனம் வழங்குகிறது. கூடுதலாக, வருடாந்திர் பொதுக் கூட்டத்தின்போது மின்னனு வாக்களிக்கும் வரதியன்கள் வாக்களிக்க தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு வசதியை திறுவனம் வழங்குகிறது. கூடுதலாக, வருடாந்திர் பொதுக் கூட்டத்தின்போது மின்னனு வாக்களிக்கும் வரதிவயும், திறுவளம் வழங்குதிறது. தொலைதூர மின்னனு வாக்குப் பதிவு கெடாந்தி பொதுக் கூட்டத்தின்போது மின்னது வாக்குப் பதிகளுக்கும் பங்குதாராக்கா மதிவு மேரும்தி திவை வுடிவில் மற்றும் காகித வடிவில் பங்குகளா வைத்திருக்கும் பங்குதாராகள் மற்றும் இமெவில் முகவரிகளை பதிவு செய்யது பங்குதாள்களுக்கும் தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு குறிதே தநடைமுறைகள் வருடாந்திர் பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்படும். வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இனைவது குறித்த வழிகாட்டுதல்களும் வருவதைர் விவரைது விடில் வறைகள் வருடாந்திர் வொதுக் கூட்ட அறிவிப்பில் வருங்கப்படும். வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இனைவது குறித்த வழிகாட்டுதல்களும் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்ல் வறங்கப்படும்.
- யபதுக கூட்டத்தல் துணையது குறைக்கு பிருந்த அறிவிப்பில் வழங்கப்படும். 15வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு, பங்குதாரர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளில் பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க உரிய நேரத்தில் அனுப்பப்படும்.

இயக்குனர் குழு சார்பா இண்டஸ்ட்ரிஸ் லிமிடெ பாரி அக்ரோ இண்டஸ்ட் எம் எம் வெங்கடாசல தலைவ

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண்: 776/2023 இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925 தொடர்பான மனுவில் 24/02/2005 அன்று இறந்து போன திருமதி.ர.துளசியம்மாள் அவர்களின் உயில் சாசனம்தொடர்பான மனு. திருமதி. டி.கலைச்செல்வி, க/பெ ச.தசரதன் ாண்: 32, ஜி.எஸ்.டி, சாலை, மதுராந்தகம், காஞ்சிபுரம், தமிழ்நாடு 603 308. ....மனுதாரர் ι ) திரு.பி.வேதாச்சலம் (இறந்தவர்) த/பெ திரு.பாலன் கதவு எண் : 235, எஸ்.எஸ்.புரம் Aபிளாக், பிரிக் லைன் ரோடு, **เล่าสงสา** 600 012. (R1 இறந்தவர் R2 மற்றும் R3 இறந்தவரின் வாரிசுதாரர்கள் ஏற்கனவே எதிர்மனுதாரர்களாக உள்ளார்கள், இத்திருத்தம் 15.11.2024 மற்றும் 18.11.2024 அன்று மாஸ்டரின் ஆணையின்படி செய்யப்பட்டது.) திரு. தேவன், த/பெ பி.வேதாச்சலம், கதவு எண்:235, எஸ்.எஸ்.புரம் Aபிளாக், மெயின் ரோடு பிரிக் லைன் ரோடு, சென்னை 600 012, 3)திரு.வே.கண்ணன், த/பெ பி.வேதாச்சலம், கதவு எண்:40, Bபிளாக், முதல் தெரு, பிரிக் லைன் ரோடு, சென்னை 600 012 திருமதி.என்.இந்திரா, க/பெ/ ஈ.நீலமேகம், கதவு எண்:88, எஸ்.எஸ்.புரம் Bபிளாக், மெயன் தெரு, பிரிக் லைன் ரோடு,சென்னை 600 012 5) திருமதி. ஜி.முனியம்மாள், க/பெ திரு. குணசேகரன், பிபிளாக், 1வது தெரு, பிரிக் லைன் ரோடு, சென்னை 600 012. ....எதிர்மனுதாரர்கள் சென்னை, புரசைவாக்கம், 3வது தெரு, எஸ்.எஸ்.புரம், பி.பிளாக், கதவு எண்: 102, என்ற முகவரியில் வசித்து வந்து 24.02.2005 அன்று இறந்து போன திருமதி. ர.துளசி அம்மாள் அவர்களின் உயில் சொத்துக்களில் ஏதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக்கருதினால் நீதிமன்றம் நிர்வாகச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 23.07.2025 அன்று காலை 10:30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பார்த்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக்கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள். 2025ம் ஆண்டு ஜீலை மாதம் 2ம் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது. T.A**. ரவிக்குமார்** உதவி பகிவாளர். முதலேற்பு பிரிவு-I, உயர்நீதிமன்றம். சென்னை 600 104. திரு.சி.எஸ் ஜெயப்ரகாஷ் & ஏ.டி ராஜா மனுதாரரின் வழக்கறிஞர்கள் எண்:294, கூடுதல் வழக்கறிஞர்கள், சென்னை உயர்தீதிமன்றம், சென்னை 600 104 சென்னை உயர்நீதி மன்றம் சென்னை (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண்.499/2022 இந்திய வாரிசு உரிமைச்சட்டம் 39/1925 தொடர்பான

மனுவில் 15.10.2019 அன்று இறந்து போன திரு R.M.பாஸ்கர் அவர்களின் சொத்துக்கள் வாரிசுரிமை கோரும் தொடாபான மனு R.அசோக்குமார் ...மனுதார எதிர் கே. கோபி மற்றும் 8 நபாகள் ...எதிர்மனுதாரர்கள்

Old Surname: RAJAMANI, Old Given Name: BAKIYALASMI, கணவர் பெயர்: RAJAMANI, பிறந்த தேதி: 07/04/1962, நெ.4, M.G.R. நகர், ரீன்ப்பாக்கம், சென்னை-600 027. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Surname: RAJAMANI New Given Name: BAKIYALAKSHMI என்று MEENU, RAKESH SHARMA, பிறந்த தேதி: 19/05/1988, கதவு நெ. 8/17F, உதய ழமைக்கப்படுகிறேன். Old Surname: RAJAMANI Old Given Name: BAKIYALASMI பெயர் மாற்றம் ALEENA, தந்தை பயர்: Mohammed Hami பெயர்: Mohammed Hamir Bunyameen, பிறந்த தேதி: 26.09.2023, நெ.24/19, காகிதக்கார தெரு, வளவனூர், விழுப்புரம் 605108, என்ற முகவரியில் வசிக்கும் எனது மகன் இனி Aleena Mohammed Hamir Bunyameen என்ற அழைக்கப்படுகிறார். AYISHA. தாய் பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

இனி என்று ARUN GOVARDHANAN

Krishnan, Sakthi Priya, 0 0

ARUN GOVARDHANAN தந்தை பெயர்: GOVARDHANAN, பிறந்த தேதி: 06/01/1980, நெ. 1–B, Adyar Legacy, நெ.0, 2வது குறுக்கு தெரு, சாஸ்த்திரி நகர், அடையார், சென்னை– 600 020. என்ற முகவரியில் விச்சும் சான் முகவரியில் வசிக்கும் நான் ARUN GOVARDHAN Name Changed From 15th Nov 2024

பெயர் மாற்றம் Old Sumame: Mohana nan, Old Given Name: பிறந்த தேதி

அமைக்கப்படு

சூரியன் 1வது தெரு, சாத்துமா நகா கண்டையார்பேட்டை. சென்னை 600 019. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MEENU SHARMA பெயர் மாற்றம் தந்தை பெயர் : SAMPATHLAI

SHARMA, பிறந்த தேதி 24/05/1986, கதவு நெ. 8/17F, உதய சூரியன் 1வது தெரு, சாத்துமா நகர தண்டையார்பேட்டை, சென்னை 600019. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி RAKESH SHARMA என்று அழைக்கப்படுகிறேன்

பெயர் மாற்றம்

சணவர் பெயர்

MEENU

RAKESH

RAKESH

தேதி:

A-103

பெயர் மாற்றம் Old Surname: NOORUDEEN, Old Given Name: UMMARUDEEN, Old Surname: NOORUDEEN, Old Given Name: UMMARUDEEN, தந்தை பெயர்: NURUTHIN, பிறந்த தேதி: 01/01/1971, நெ.622, சயத் சாதிக் நகர், மாங்காடு, மாவட்டம்: காஞ்சிபுரம், தமிழ்தாடு –600 122. என்ற முகவிரியில் வசிக்கும் நான் இனி New Surname: NURUTHIN New Given Name: UMARTHIN என்ற அமைக்கப் (மகிறேன் ான்று அழைக்கப்படுகிறேன். Old Surname: NOORUDEEN Old Given Name: UMMARUDEEN

பெயர் மாற்றம்

MOHITH, பிறந்த

30/05/2009,

பான்ஜூபேட்டை பெரிய தெரு,	17/08/2011, நெ.347—A, ராஜாஜா தெரு, OPP, E8 OFF, ராமகிருஷ்ணா	சங்கேஷ்வரா செரினிட்டி, 1089, P. H.ரோடு, வேப்பேரி, சென்னை–	பெயர் மாற்றம்	Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council	R.Samithurai, Logesh Parthasarathy,	பறுநா 4. T.K.அமுதா
காஞ்சிபுரம் – 631502. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி	நகர், வளசரவாக்கம், சென்னை	P. H.ரோடு, வேபபோ, சென்னை– 600 084. என்ற முகவரியில்	Old Given Name: LAIQA	building, High Court Campus,	Logesn Partnasaratny, Advocates,	எண் .9/5. அதஞ்சன் தெரு மயிலாப்பூர், சென்னை—600004.
New Given Name: RAMESH New	– 600 087, என்ற முகவரியில் வசிக்கும் எனது மகள் இனி	வசிக்கும் எனது மகன் இனி	FIRDAUS, Old Sur Name:	Chennai - 600 104.	4, Municipal New Complex,	5. T.J. மணிமேகலை
Surname: GOVINDHARAJAN	New Surname: SREE	MOHIT D என்று அழைக்கப்படுகிறேன்.	SHAMSHAD AHMED, தந்தை பெயர்: SHAMSHAD AHMED,	Those who have any valid	Keelkattalai Bus Stand Inside,	6. T.J.அருண்குமார் எண்.12.G.1 ஜெய கிருஷ்ணா பிளாட்ஸ்
என்று அழைக்கப்படுகிறேன். Old Given Name: RAMESH	MANJULA New Given Name: SAKTHI PRIYA என்று		பெயர்: SHAMSHAD AHMED, பிறந்த தேதி: 01/09/2005, நெ.18/47,	objections may notify the same to the Bar Council within ten days.	Keelkattalai, Chennai – 600117	3 வது குறுக்கு தெரு, லட்சுமி நகர், அம்பத்தூர், சென்னை–600053.
Old Surname: GOVINDHARAJ	SAKTHI PRIYA என்று அழைக்கப்படுகிறார்.	Dinesh Kumar,	3வது மாடி, காட்டூர் சடயப்பன்	SANGEETHA MARIAPPAN	Mobile: 8754548300	7. அர்ச்சனா
Old Sumame: GOVINDHARAJ	S. Sree Manjula,	தந்தை	தெரு, பெரியமேடு, சென்னை— 600 003, தமிழ்நாடு. என்ற முகவரியில்		Counsel for Petitioner/Plaintiff.	எண் 50/1200.ஜீவன் பீமன் நகர்
பெயர் மாற்றம்	சாய்	பெயர் மாற்றம்	வசிக்கும் நான் இனி New	After 10 days of the publication of this notice and within three months	NOTICE	அண்ணா நகா மேற்கு விரிவாக்கம், சென்னை—600101 8. A.ராகாகிருஷ்ணன்
Old Surname: RATH Old		Old Given Name:AKHEEL	Given Name: LAÌQA New Surname: FIRDAUS என்று	there after I, VISITHRA R, D/O,	HOUSING DEVELOPMENT FINANCE	ப. சுராதானருஷ்ணன் பூம்புகார் நகர், வியாசர்பாடி, சென்னை–600039.
Given Name: LALITH KUMAR,	பெயர் மாற்றம்	AHMED, தந்தை பெயர்: Abdul	அழைக்கப்படுகிறேன்.	RAJAVELU, AGED 22 YEARS,	CORPORATION LIMITED	இந்த அறிவிப்பு மூலம் தங்களுக்கு தெரிவிப்பது யாதெனில் மேற்கூறிய
தந்தை பெயர்: AMRITLAL RATHI பிறந்த தேதி: 24/08/1978,	Old Surname: RIYASDEEN,	Rasheed Katiyan, பிறந்த	Old Given Name: LAIQA FIRDAUS,	Permanently Residing At No.1011, Pazhaiyapettai Village, Patchur	<b>REGD.Office:</b> Ramon House,	வழக்கினை நாங்கள் எங்கள் கட்சிக்காரராகிய திரு.R.அசோக்குமார்
நெ.138, ப்ளாட் 5ஏ, JIRAWALA	Old Given Name: SAFA, பிறந்த தேதி: 11/11/2009, நெ.16, 6வது	தேதி:12/01/1968, நெ.16, குலத்தங்கரை தெரு, மேல்விசாரம்	Old Sur Name: SHAMSHAD AHMED	Post. Natrampalli Taluk. Tirupattur	HT Parekh Marg, 169, Backbay	சார்பாக, 15.10.2019 அன்று இறந்து போன திரு R.M.பாஸ்கர் அவர்களின் உயில் குறித்து தங்களுக்கு எதிராக மேற்குறிப்பிட்டுள்ள வழக்கினை
PÁRADIES பெரம்பூர் பார்க்ஸ் ரோடு, புரசைவாக்கம், வேப்பேரி,	குறுக்கு தெரு, ராமமூர்த்தி அவென்யு,	–632 509, ராணிப்பேட்டை மாவட்டம்,		District. 635854. intended having	Reclamstion, Churchgate, Mumbai-400 020	நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். தங்களுக்கு பலமுறை நோட்டீஸ்
சென்னை—600 007. என்ற முகவரியில்	G K நகர், கொலப்பாக்கம், கோவூர், சென்னை — 600 128, என்ற	தமிழ்நாடு. என்ற முகவரியில் வரிக்கும் கான் இனி New Given	ENROLMENT NOTICE	my enrolment as an Advocate moved before the Bar Council of	NOTICE is Hereby given that the	அனுப்பியும் தாங்கள் ஆஜராகததால் மாண்புமிகு நீதிமன்றம் தங்களுக்கு
வசிக்கும் நான் இனி New Surname: RATHI New	ுக்காணை — 000 120, என்ற முகவரியில் வசிக்கும் எனது மகள் இனி	வசிக்கும் நான் இனி New Given Name: AKHEEL AHAMED New	After ten days of the publication	Tamilnadu, Bar Council building,	certificate for the undermentioned	செய்திதாள் மூலம் அறிவிப்பு கொடுக்கும்படியும் விசாரணை தேதி, 23.07.2025 என்று குறிப்பிட்டும் ஆணை பிறப்பித்துள்ளது. அந்த ஆணையை
Given Name: LALIT KUMAR	New Surname: SULTHANIŸA	Sur name: KATIYAN என்று	of this notice and within three	High Court Campus, Chennai -	securities of the company has	தடைமுறைப்படுத்தும் பொருட்டு நாங்கள் தங்களுக்கு இச்செய்திதாள் மூலம்
என்று அழைக்கப்படுகிறேன்.	New Given Name: SAFA	அழைக்கப்படுகிறேன். Old Given Name:	months thereafter I, ANISHA JASON, D/O JASON, Aged 23	600 104 Those who have any valid	been lost/misplaced and the	விசாரனை தேதி 23.07.2025 என்று தெரியப்படுத்துகிறோம். எனவே தாங்கள்
Old Sumame: RATH Old Given Name: LALITH KUMAR	என்று அழைக்கப்படுகிறார். SULTHANIYA.	AKHEEL AHMED	Years, Permanently residing at	objections may notify the same to	holder of the said securities/	மேற்கூறிய விசாரனை தேதியில் காலை 10.30 மணிக்கு மாண்புமிகு மாஸ்டா
Old Given Name. LALITH KOMAR	· · · · ·		No.138, A L S Nagar, 4th Cross	the Bar Council within ten days.	applicant has applied to the	நீதிமன்றத்தில் நேரிடையாகவோ அல்லது தங்கள் வழக்கறிஞர் மூலமாகவோ விசாரனையில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NAME CHANGE	தாய்	பெயர் மாற்றம்	Street, Madambakkam,	VISITHRA R	Company to Issue duplicate	அப்படி தவறும் பட்சத்தில் மேற்கண்ட வழக்கில் தாங்கள் ஆஜராகவில்லை
I SULTHAN NOOR MAIDEEN	பெயர் மாற்றம்	Old Given Name:MADINA	Kancheepuram, Tamil Nadu-	After 10 days of the publication	certificate. Any person who has	என்று நீதிமன்றம் குறிப்பிட்டு வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கினை
holder of Indian Passport	Old Sur Name: Kandhasamy	PARVEEN, கணவர் பெயர்:	600126, intend having my	of this notice and within	a claim in respect of the said	மேல் நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதினை இதன் மூலம்
No:M9553378 issued at DUBAI	Pandian Old Given Name:	AKHEEL AHAMED KATIYAN,	enrolment as an Advocate moved before the Bar Council of	three months there after I, V. LOTCHANA, D/O.	securities should lodge Such claim	தெரிவிக்கிறோம். P. ராஜமாணிக்கம்
on 12/07/2015 and Permanent	Sreenivasan, தந்தை பெயர் :	பிறந்த தேதி:18/12/1975, நெ.16, குலத்தங்கரை தெரு, மேல்விசாரம்	Tamilnadu and Puducherry, Bar	B. VIJAYAKUMAR, AGE :	with the company at its registered	வ. மனோகரன், வழக்கறிஞர்கள்
Resident of 2/56 MOSQUE	Pandian, பிறந்த தேதி: 18.08.1977, 4/11, மசூதி தெரு, வடபழனி,	–632 509, ராணிப்பேட்டை மாவட்டம்,	Council Buildings, High Court	12/01/2003 (22) Address: No.6	office or Datamatics Business	எண்.111.சட்ட வளாக அறைகள்
STREET, BUDAMANGALAM THANJAVUR DT, TAMIL NADU	சென்னை – 600026, என்ற	தமிழ்நாடு. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given	Campus, Chennai-104.	Sri Ramulu Street, Gowrivakkam,	Solution Ltd. Plot no B-5, Part B,	சென்னை உயா நீதிமன்றம், சென்னை–104.
and presently residing at DUBAI	முகவரியில் வசிக்கும் நான் இனி New Sur Name: <b>PANDIAN</b> New	Name: MADINA PARVEEN	Those who have any valid	Chennai - 600073. intended having my enrolment as an	Cross lane, MIDC, Andheri East,	
UAE do hereby Change my	New Sur Name: <b>PANDIAN</b> New Given Name: <b>SRINIVASAN</b> என்று	New Sur name: AYELAM	objections may, notify the same	Advocate moved before the Bar	Mumbai - 400093. within 15 days	சென்னை உயர்நீதிமன்றம் (டி.பி.ப்.பி.பி.பி.பி.பி.பி.பி.பி.பி.பி.பி.பி.பி.
name from SULTHAN NOOR	அழைக்கப்படுகிறேன்.	என்று அழைக்கப்படுகிறேன். Old Given Name:	to the Bar Council within 10 days. ANISHA JASON	Council of Tamilnadu, Bar Council	from this date, else the Company	(உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண்.283 / 2025
MAIDEEN to NOOR MAIDEEN with immediate effect	Old Sur Name: Kandhasamy Pandian	MADINA PARVEEN		building, High Court Campus, Chennai-600 104.	Will proceed to issue duplicate	இந்திய வாரிசுரிமைச் சட்டம்
with immediate effect	Old Given Name: Sreenivasan		ENROLMENT NOTICE	Those who have any valid	certificate without further intimation	XXXIX/1925
மாண்பமை வருவாய்	மாண்பமை வருவாய்	மாண்பமை வருவாய்	After ten days of the publication of	objections may notify the same to	Name of Folio No. No of Shares	மனுவில் 08.09.1974 அன்று இரைக்கபோன சிரசு விசேலன்
கோட்டாட்சியர் அவர்கள்.	மாண்பமை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள்.	கோட்டாட்சியர் அவர்கள்.	After ten days of the publication of this notice and within three	the Bar Council within ten days. V. LOTCHANA	Name of Folio No. No of Shares the Holder	இறந்துபோன திரு.வி.சேஷன் அவா்களின் பங்கு பத்திரங்கள்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி.	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர்	After ten days of the publication of this notice and within three months thereafter I,	thé Bar Council within ten days. V. LOTCHANA *** ***	Name of Folio No. No of Shares	இறந்துபோன திரு.வி. சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரியை கோரும் மனு
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025	கோட்டாட்சியர் அவர்கள்.	After ten days of the publication of this notice and within three	thé Bar Council within ten days. V.LOTCHANA *** **** After 10 days of the publication	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No	இறந்துபோன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன்,	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet,	thé Bar Council withín ten days. V. LOTCHANA ******** After 10 days of the publication of this notice and within	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To	இறந்துபோன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.டV.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி,
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.என்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர்,	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட் வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட். பொன்னுசாமி,	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, Thirukazhukundram,	thé Bar Council withín ten days. V.LOTCHANA ***********************************	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No	இறந்துபோன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர்,	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என், 3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த./பெ.லேட், வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர்,	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட். பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு,	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, Thirukazhukundram, Tirukazhukundram,	thé Bar Council withín ten days. V. LOTCHANA ***********************************	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share Certificate    Distinctive No      No.    9109    11853536	இறந்துபோன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெ.லேட் வி.சேஷன்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் – 15, சென்னை–600 119.	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர்,	கோட்டாட்சியர் அவர்கள். திருவன்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெலேட். பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொவன்பாளையம், திருநின்றவூர்,	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, Thirukazhukundram,, Tirukalikundram, Kancheepuram,	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1,	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share Certificate    Distinctive No      9109    11853536    11854535      Place:Chennai    Folio No.    Folio No.	இறந்துபோன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.ட.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெ.லேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம்,
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர்,	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என், 3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட், வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோமில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை–602024. – மனுதாரர் எதிராக	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட். பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை=602024. – மனுதாரர்	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, Thir uk az huk un dram, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAI    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    1000	இறந்துபோன திரு.வி.கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு. யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி,
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் – 15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர்,	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை–602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர்,	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை–602024. – மனுதாரர் எதிராக	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, Thirukazhukundram, Tarmi, Aukundram, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of	thé Bar Council withín ten days. V. LOTCHANA ***********************************	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share Certificate    Distinctive No      9109    11853536    11854535      Place:Chennai    Folio No.    Folio No.	இறந்துபோன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை—000 024. 2.K.Sவிசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெ.லேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை—600024. 3.K.S.வைத்யநாதன், த/பெ.லேட் வி.சேஷன்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B 1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர். செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் – 15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம்,	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர். சென்னை–602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம்,	கோட்டாட்சியர் அவர்கள். திருவன்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெலேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை–602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம்,	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, Thirukazhukun dram, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate	Name of the HolderFolio No.No of SharesK. MOHANRAIK00428571000ShareDistinctive NoCertificate No.FromTo91091185353611854535Place:Chennai Date:03.07.2025 Name of Holder/Applicant	இறந்துபோன திரு.வி. கேடின் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை = 600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெ.லேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை =600024. 3.K.S.வைத்யநாதன், த/பெ.லேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B 1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர். செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் – 15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், கின்டி, – எதிர்மனுதாரர்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை–602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர்	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, Thirukazhukundram, Tarmi, Aukundram, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building,	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAI    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      N0.    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL    FAMILY COURT AT CHENNAI	இறந்துபோன திரு.வி. கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு. யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் எண்.20/4, 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை–600024.
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B 1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர். செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் – 15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம்,	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர, சென்னை–602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலா, கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி.	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசுவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a l u k u n d r a m, T i r u k a l u k u n d r a m, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAI    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      No.    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL    FAMILY COURT AT CHENNAI    O.P.N.O 465/2025	இறந்துபோன திரு.வி. கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.ட.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை—600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெ.லேட் வி.சேஷன் பிளாட் எண். 11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை—600024. 3.K.S.வைத்யநாதன், த/பெ.லேட் வி.சேஷன் எண்.20/4, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை—600024. 4.பார்வதி ஜெயக்குமார், க/பெ.ஜெயக்குமார் த/பெ.லேட் வி.சேஷன்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B 1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் –15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், கிண்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஒழுமலை என்பவர் கடந்த	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை–602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் ஆறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திரு.A.பொன்னுசாமி (லேட்) என்பவர்	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a z h u k u n d r a m , Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building,	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI 0.P.N.0 465/2025    O.P.N.0 465/2025      R.Usha    Petitioner	இறந்துபோன திரு.வி. கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு. யுனைபெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை=600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை=600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் எண்.20/4, 5வது குறுக்கு தெரு. யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை=600024. 4.பார்வதி ஜெயக்குமார் த/பெ.லேட் வி.சேஷன் 516, பிளாட் II, S.S.ட கிரீன் பார்க், மதந்தபுரம்,
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, சோழிவனை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை–602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வன்னியம்மான் என்பவர் கடந்த 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், திருவள்ளூர் – எதிரமனுதாரர் குறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திரு.A.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.06.2007 தேதியன்று	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h ir u k a 1 u k u n d r a m, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days.	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai -600 104. Those who have any valid objections may notify the same to	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAI    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      No.    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL    FAMILY COURT AT CHENNAI    O.P.N.O 465/2025	இறந்துபோன திரு.வி சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் என்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை –600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெ.லேட் வி.சேஷன் பிளாட் என்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை –600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை –600024. 4.பார்வதி ஜெயக்குமார், க/பெ.ஜெயக்குமார் த/பெ.லேட் வி.சேஷன் S16, பிளாட் II, S.S.ட கிரீன் பார்க், மதந்த்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்–600 125.
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க. எண். B.1/3490/2025 இறப்பு சான்று Eஉலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு என்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் –15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், கின்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால்,	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என், 3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த.(பெ.லேட், வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகர், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வள்ளியம்மாள் என்பவர் கடந்த 16.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெலேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசுவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திரு.A.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.06.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில்	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 2 h u k u n d r a m , Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA	thé Bar Council withín ten days. V. LOTCHANA ***********************************	Name of the Holder  Folio No.  No of Shares    K. MOHANRAI  K0042857  1000    Share  Distinctive No    Certificate  From  To    No.  9109  11853536  11854535    Place:Chennai  Date:03.07.2025  Name of Holder/Applicant    IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025  R.Usha Petitioner    Vs  N.Ravikumar Respondent  To	இறந்துபோன திரு.வி சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெ.லேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600024. 3.K.S.வைத்யநாதன், த/பெ.லேட் வி.சேஷன் எண்.20/4, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை-600024. 3.K.S.வைத்யநாதன், த/பெ.லேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை-600024. 4.பார்வதி ஜெயக்குமார், க/பெ.ஜெயக்குமார் த/பெ.லேட் வி.சேஷன் S16, பிளாட் II, S.S.L கிரீன் பார்க், மதந்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்-600 125. 5.K.S.நாகராஜன், த/பெலேட் வி.சேஷன்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, சோழிவனை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலக், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வள்ளியம்மாள் என்பவர் கடந்த 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலன், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திரு.4.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.06.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல்	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 2 h u k u n d r a m , Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai 600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. T. MAHESHRAJ	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      No.    9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025    R. Usha    Petitioner      Vs    N.Ravikumar    Respondent To    N. Ravikumar, S/o. Nagarajan	இறந்துபோன திரு.வி. கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் என்.5, 5வது குறுக்கு தெரு. யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் எண்.20/4, 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை-600024. 4.பார்வதி ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை-600024. 4.பார்வதி ஜெயக்குமார், க/பெ.ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் 516, பிளாட் II, S.S.L. கிரீன் பார்க், மதந்த்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்-600 125. 5.K.S.நாகராஜன், த/பெலேட் வி.சேஷன் எண்.20/5, லட்சுமி நிவாசம்,5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிதீர் எதிரில்)
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், செய்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், கேர்ட்டாட்சியர் அலுவலக், கினாடி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என், 3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த.(பெ.லேட், வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகர், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வன்ளியம்மாள் என்பவர் கடந்த 16.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இற்பபை எதிர்மனுதாரர் அலுவலகத்தில்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திரு.A.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 18.08.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 1 u k u n d r a m , Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA	thé Bar Council withín ten days. V. LOTCHANA ***********************************	Name of the Holder  Folio No.  No of Shares    K. MOHANRAI  K0042857  1000    Share  Distinctive No    Certificate  From  To    9109  11853536  11854535    Place:Chennai  Date:03.07.2025  Name of Holder/Applicant    IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025 Petitioner    Vs  N.Ravikumar  Vs    N.Ravikumar, S/o. Nagarajan No.12/29, Muniyyapan Lane,  Nagarajan	இறந்துபோன திரு.வி சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் என்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை –600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் என்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை –600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை –600024. 4.பார்வதி ஜெயக்குமார், க/பெ.ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் S16, பிளாட் II, SSL. கிரீன் பார்க், மதநந்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்–600 125. 5.K.S.நாகராஜன், த/பெலேட் வி.சேஷன் என்.20/5, மட்சுமி நிவாசம்,5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிதீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை–600 024.
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண். B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு என்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் – 15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், கின்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வள்ளியம்மாள் என்பவர் கடந்த 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3(47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திகு.A.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 18.08.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 2 h u k u n d r a m , Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai 600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. T. MAHESHRAJ After 10 days of the publication of this notice and within	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      No.    9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025    R.Usha   Petitioner      Vs    N.Ravikumar   Respondent    To      N.Ravikumar, S/o. Nagarajan No.12/29, Muniyyapan Lane, Royapuram, Chennai -13    The above O.P.No. 465/ 2025	இறந்துபோன திரு.வி. கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை =600 024. 2.K.S. விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெ.லேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை =600024. 3.K.S.வைத்யநாதன், த/பெ.லேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை =600024. 4.பார்வதி ஜெயக்குமார் க/பெலேட் வி.சேஷன் 516, பிளாட் II, S.S.L. கிரீன் பார்க், மதந்ததபுரம், முகலிவாக்கம், காஞ்சிபரம் =600 125. 5.K.S.நாகராஜன், த/பெலேட் வி.சேஷன் எண்.20/5, லட்சுமி நிவாசம்,5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிநீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை =600 024.
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு என்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் –15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகர், கோட்டாட்சியர் அலுவலகர், கோட்டாட்சியர் அலுவலகர், கோட்டாட்சியர் அலுவலகர், கோட்டாட்சியர் அலுவலகர், கோட்டாட்சியர் அலுவலகர், கோட்டாட்சியர் அறுவலகந் கின்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு வருப்பை என்பவர் கடந்த 18,03,1975 தேதியன்று இறந்ததை ஏழுமலை என்பவர் கடந்த 18,03,1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என், 3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட், வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வள்ளியம்மான் என்பவர் கடந்த 16.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலக், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திரு.A.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.06.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 1 u k u n d r a m , Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA	thé Bar Council withín ten days. V. LOTCHANA ***********************************	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025    R.Usha   Petitioner      Vs    N.Ravikumar   Respondent To    N.Ravikumar, S/o. Nagarajan No.12/29, Muniyyapan Lane, Royapuram, Chennai -13      The above O.P.No. 465/ 2025    2025    file by me by seeking divorce	இறந்துபோன திரு.வி சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் என்.5. 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை –600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் என்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை –600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை –600024. 4.பார்வதி ஜெயக்குமார், க/பெ.ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் 516, பிளாட் II, SSL. கிரீன் பார்க், மதநந்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்–600 125. 5.K.S.நாகராஜன், த/பெலேட் வி.சேஷன் என்.20/5, மட்சுமி நிவாசம்,5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிதீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை –600 024. மனுதாரர்கள் சென்னை –600 024, கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனி, 5வது குறுக்குத் தெரு, என்.8 என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண். B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் – 15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அறுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன். த/பெ.லேட் வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலக், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வன்ளியம்மாள் என்பவர் கடந்த 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திகு.A.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.06.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 2 h u k u n d r a m , T i r u k a 2 h u k u n d r a m , Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA NAME CHANGE I, MUTHUKUMARAN, S/o. PAULRAJ, D.O.B:	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromai, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai 600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. T. MAHESHRAJ After 10 days of the publication of this notice and within three months there after I, S.SURESH KUMAR, S/O. S SENI	Name of the Holder  Folio No.  No of Shares    K. MOHANRAI  K0042857  1000    Share  Distinctive No    Certificate  From  To    9109  11853536  11854535    Place:Chennai  Date:03.07.2025  Name of Holder/Applicant    IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025    R.Usha Petitioner    Vs  N.Ravikumar Petitioner    N.Ravikumar Respondent  To    No.12/29, Muniyyapan Lane,  Royapuram, Chennai -13  The above O.P.No. 465/ 2025    file by me by seeking divorce asagainst you is pending before  Source  Source	இறந்துபோன திரு.வி. கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைபெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுளைபெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024. 3.K.S.வைத்யநாதன், த/பெ.லேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை 600024. 4. பார்வதி ஜெயக்குமார் கர/பெலேட் வி.சேஷன் 516, பிளாட் II, S.S.L. கிரீன் பார்க், மதந்த்புரம், முகலவாக்கம், காஞ்சிபுரம்–600 125. 5.K.S.நாகராஜன், த/பெ.லேட் வி.சேஷன் என்.20/5, லட்சுமி நீவாசம்,5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிநீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை 600 024. மனுதாரர்கள் சென்னை 600 024, கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனி, 5வது குறுக்குத் தெரூ, என். என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறங்கு போன கிரு. என்ற மைகவரின் பார்க பக்சிங்களில் எகேனை
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு என்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் -15, சென்னை-800 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அற்பல எத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வள்ளியம்மாள் என்பவர் கடந்தி 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட். பொன்னுசாமி, நெ.3(47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலன், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் காட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் குறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திரு.கி.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.06.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்யா உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய்	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 2 h u k u n d r a m , T i r u k a 1 u k u n d r a m , Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. <u>G MADHURIMA</u> NAME CHANGE I, MUTHUKUMARAN, S/o.	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai 600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. T. MAHESHRAJ After 10 days of the publication of this notice and within three months there after I, S.SURESH KUMAR, S/O. S. SENI, aged 22 Years, residing at 32/6, Mullaima	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025    R.Usha   Petitioner      Vs    N.Ravikumar   Respondent To    N.Ravikumar, S/o. Nagarajan No.12/29, Muniyyapan Lane, Royapuram, Chennai -13      The above O.P.No. 465/ 2025    2025    file by me by seeking divorce	இறந்துபோன திரு.வி.கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைபெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுளைபெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுளைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை–600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுளைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை–600024. 4.பார்வதி ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் 516, பிளாட் II, SSL கிரீன் பார்க், மதந்த்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்–600 125. 5.K.S.நாகராஜன், த/பெலேட் வி.சேஷன் என்.20/5, லட்சுமி நிவாசம்.5வது குறுக்கு தெரு, யூனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிநீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை–600 024. மனுதாரர்கள் சென்னை–600 024, கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனி, 5வது குறுக்குத் தெரு, எனாக என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறுந்து போன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்களில் எதேனும் யாக்கியதை கோராகிற அனைவரும் கங்களைக்கு கக்கைகன் காகிளால்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு என்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் –15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலக், கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18,03,1975 தேதியன்று இறந்ததை ஏழுமலை என்பவர் கடந்த 18,03,1975 தேதியன்று இறந்ததை ஏழுமலை என்பவர் கடந்த 18,03,1975 தேதியன்று இறந்ததை ஏழுமலை என்பவர் கடந்த 18,03,1975 தேதியன்று இறந்ததை ஏழுமலை என்பவர் கடந்த 18,03,1975 தேதியன்று இறந்ததை ஏழுமனை என்பவர் கடந்த தரவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அனுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேரில் ஆஜராகி	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-802024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலக், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் குறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வள்ளியம்மாள் என்பவர் கடந்த 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3(47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலன், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திகு.A.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.06.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறங்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 2 h u k u n d r a m , T i r u k a 2 h u k u n d r a m , Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA NAME CHANGE I, MUTHUKUMARAN, S/o. PAULRAJ, D.O.B:	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromai, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai 600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. T. MAHESHRAJ After 10 days of the publication of this notice and within three months there after I, S.SURESH KUMAR, S/O. S SENI	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAI    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      No.    9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025   Petitioner      Vs    N.Ravikumar   Petitioner      Vs    N.Ravikumar, S/o. Nagarajan No. 12/29, Muniyyapan Lane, Royapuram, Chennai -13    The above O.P.No. 465/ 2025      The above O.P.No. 465/ 2025    2025    Step Ship Ship Ship Ship Ship Ship Ship Shi	இறந்துபோன திரு.வி சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் என்.5, 5வது குறுக்கு தெரு. யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை-600024. 4.பார்வதி ஜெறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை-600024. 4.பார்வதி ஜெயக்குமார், க/பெ.ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் 516, பிளாட் II, SSL கிரீன் பார்க, மதந்த்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்-600 125. 5.K.S.நாகராஜன், த/பெலேட் வி.சேஷன் என்.20/5, லட்சுமி நிவாசம்,5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிதீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை-600 024. மனுதாரர்கள் சென்னை-600 024, கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனி, 5வது குறுக்குத் தெரு, எண்.8 என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறந்து போன திரு.வி.சேஷன் அவாக்கின் பங்கு பத்திரங்களில் ஏதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதொதை கருதினால் நீதிமன்றம் வாரிகரிமைச் சான்றிதும் வழங்குவதற்கு முன்பு, சென்னை
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க. எண். B.1/3490/2025 இறப்பு சான்று Eஉலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் –15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகர், கோட்டாட்சியர் அலுவலகம், கின்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலைை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அனுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அனுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபனையை	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வள்ளியம்மாள் என்பவர் கடந்த 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3(47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் காட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் குறிவிப்பு மற்படி மனுதாரின் தந்தை திரு.A.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.06.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேரில் இஜ்தராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணை	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 2 h u k u n d r a m, T i r u k a 1 u k u n d r a m, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA NAME CHANGE I, MUTHUKUMARAN, S/o. PAULRAJ, D.O.B: 12.12.1977, Residing at No 88i, Pattammal Street,	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai 600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. T. MAHESHRAJ After 10 days of the publication of this notice and within three months there after I, S.SURESH KUMAR, S/O. S. SENI, aged 22 Years, residing at 32/6, Mullaima Nagar, Fore Shore Estate, Raja Annamalaipuram, Chennai -600 028. intended having	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      No.    9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI 0.P.N.0 465/2025    R.Usha   Petitioner      Vs    N.Ravikumar   Petitioner    Vs      N.Ravikumar    S/o. Nagarajan    No. 12/29, Muniyyapan Lane, Royapuram, Chennai -13    The above O.P.No. 465/ 2025      file by me by seeking divorce asagainst you is pending before the above said court and the Hon'ble IIIrd Additional Family Court Chennai ordered notice to you returnable by 07.07.2025	இறந்துபோன திரு.வி. கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைபெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுளைபெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024. 3.K.S.வைத்யநாதன், த/பெ.லேட் இப்சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுளைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை 600024. 4.பார்வதி ஜெயக்குமார் கட்டம்பாக்கம், சென்னை 600024. 4.பார்வதி ஜெயக்குமார் கட்டு பிளாட் I, S.S.ட கிரீன் பார்க், மதந்த்புரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்–600 125. 5.K.S.நாகராஜன், த/பெ.லேட் வி.சேஷன் என்.20/5, லட்சுமி நிவாசம்,5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிநீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை 600 024. மனுதாரர்கள் சென்னை 600 024, கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனி, 5வது குறுக்குத் தெரு, என்.8 என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறந்து போன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்களில் ஏதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் வாரிகரிமைச் சான்றிதேல் பதைரு.20.7.2025 அன்று கோலை 10.300 யனரிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பால்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு என்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் -15, சென்னை-600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், கிண்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அறிவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என், 3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட், வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வள்ளியம்மான் என்பவர் கடந்த 16.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது வாகுக்கனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணைய	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திரு.4.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 10.08,2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுப்ட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவன்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில்	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 2 h u k u n d r a m , T i r u k a 1 u k u n d r a m , Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA NAME CHANGE I, MUTHUKUMARAN, S/o. PAULRAJ, D.O.B: 12.12.1977, Residing at No 88i, Pattammal Street, Krishnapuram, Ambattur,	thé Bar Council withín ten days. V. LOTCHANA ***********************************	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      No.    9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025    R. Usha   Petitioner      Vs    N.Ravikumar   Respondent To    N.Ravikumar, S/o. Nagarajan No.12/29, Muniyyapan Lane, Royapuram, Chennai -13    The above O.P.No. 465/ 2025      file by me by seeking divorce asagainst you is pending before the above said court and the Hon'ble IIIrd Additional Family Court Chennai ordered notice to you returnable by 07.07.2025    Please take notice and appear	இறந்துபோன திரு.வி. கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை–600024. 4.பார்வதி ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் 516, பிளாட் II, SSL கிரீன் பார்க், மதநந்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்–600 125. 5.K.S.நாகராஜன், த/பெலேட் வி.சேஷன் என்.20/5, லட்சுமி நிவாசம்.5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிநீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை–600 024. மனுதாரர்கள் சென்னை–600 024, கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனி, 5வது குறுக்குத் தெரு, எனாகி என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறந்து போன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்களில் எதோன் துறுக்குத் தெரு, எனாகி என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறந்து போன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்களில் எதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் வாரிசுரிை அனைவரும் தாங்களுக்கு தன்தை கருதினால் ரதிமன்றம் வாரிசுரி வளைவரும் தான் 5.72025 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பார்த்து தங்களது ஆட்சேபணைகனைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன்மூலம்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எமஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் –15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18,03,1975 தேதியன்று இறந்ததை புதிவு செய்யாலல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வள்ளியம்மாள் என்பவர் கடந்த 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம்	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3(47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், திருவன்று குற்றுவலகம், திருவன் குற்று குற்படி மனுதாரின் தந்தை திரு.4. பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.06.2007 தேதியன்று மேற்படி மனுதாரின் தந்தை திரு.4. பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.08.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அறுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபனைைய திரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்டனை	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 2 h u k u n d r a m, T i r u k a 1 u k u n d r a m, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA NAME CHANGE I, MUTHUKUMARAN, S/o. PAULRAJ, D.O.B: 12.12.1977, Residing at No 88i, Pattammal Street,	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai 600 104. Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days. T. MAHESHRAJ After 10 days of the publication of this notice and within three months there after I, S.SURESH KUMAR, S/O. S. SENI, aged 22 Years, residing at 32/6, Mullaima Nagar, Fore Shore Estate, Raja Annamalaipuram, Chennai -600 028. intended having	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      No.    9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI 0.P.N.0 465/2025    R.Usha   Petitioner      Vs    N.Ravikumar   Petitioner    Vs      N.Ravikumar    S/o. Nagarajan    No. 12/29, Muniyyapan Lane, Royapuram, Chennai -13    The above O.P.No. 465/ 2025      file by me by seeking divorce asagainst you is pending before the above said court and the Hon'ble IIIrd Additional Family Court Chennai ordered notice to you returnable by 07.07.2025	இறந்துபோன திரு.வி. கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி சேஷன் என்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் என். 11, 20, 21, 00, 24, 24, 25, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண். B.1/3490/2026 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் – 15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகர், கோட்டாட்சியர் அலுவலகம், கின்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அற்கில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அனுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என். 731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட், வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலக், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வன்ளியம்மான் என்பவர் கடந்த 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணைய தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மனிக்கப்பட்டு உத்தரவு	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலன், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திரு.4.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 1:0.08.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணைை திரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மனிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும்	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 2 u k u n d r a m, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA NAME CHANGE I, MUTHUKUMARAN, S/o. PAULRAJ, D.O.B: 12.12.1977, Residing at No 88i, Pattammal Street, Krishnapuram, Ambattur, Chennai-600053, Shall hence	thé Bar Council withín ten days. V. LOTCHANA ***********************************	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      No.    9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025    R.Usha   Petitioner      N. Ravikumar   Respondent To    Vs    N.Ravikumar, S/o. Nagarajan No.12/29, Muniyyapan Lane, Royapuram, Chennai -13    The above O.P.No. 465/ 2025      file by me by seeking divorce asagainst you is pending before the above said court and the Hon'ble IIIrd Additional Family Court Chennai ordered notice to you returnable by 07.07.2025    Please take notice and appear before the said court on 07.07.2025 at 10.15 a.m. in person or through the advocate	இறந்துபோன திரு.வி. கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை–600024. 4.பார்வதி ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் 516, பிளாட் II, SSL கிரீன் பார்க், மதநந்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்–600 125. 5.K.S.நாகராஜன், த/பெலேட் வி.சேஷன் என்.20/5, லட்சுமி நிவாசம்.5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிநீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை–600 024. மனுதாரர்கள் சென்னை–600 024, கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனி, 5வது குறுக்குத் தெரு, எனாகி என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறந்து போன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்களில் எதோன் துறுக்குத் தெரு, எனாகி என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறந்து போன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்களில் எதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் வாரிசுரிை அனைவரும் தாங்களுக்கு தன்தை கருதினால் ரதிமன்றம் வாரிசுரி வளைவரும் தான் 5.72025 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பார்த்து தங்களது ஆட்சேபணைகனைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன்மூலம்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு என்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் – 15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், கின்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03,1975 தேதியன்று இறந்ததை புதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அறுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 5 நாட்களுக்குள் கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அனுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணைய தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீரமானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன். த/பெ.லேட் வஜர்வேலு, நெ.41. சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வன்ளியம்மான் என்பவர் கடந்த 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பறிகு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும்.	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண். 5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட். பொன்னுசாமி, நெ.3,47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் காட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திரு.A. பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.06.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் வீடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h ir u k a 1 u k u n d r a m, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA NAME CHANGE I, MUTHUKUMARAN, S/o. PAULRAJ, D.O.B: 12.12.1977, Residing at No 88i, Pattammal Street, Krishnapuram, Ambattur, Chennai-600053, Shall hence forth be Known as	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council building, High Court Campus, Chennai -600 104. T. MAHESHRAJ After 10 days of the publication of this notice and within three months there after I, S.SURESH KUMAR, S/O. S. SENI, aged 22 Years, residing at 32/6, Mullaima Nagar, Fore Shore Estate, Raja Annamalaipuram, Chennai -600 028. intended having my enrolment as an Advocate moved before the Bar Council building, High Court Campus, Chennai -600 028. intended having my enrolment as an Advocate moved before the Bar Council building, High Court Campus, Chennai -600 104.	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      No.    9109    11853536    118545355      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025    R. Usha   Petitioner      Vs    N.Ravikumar   Respondent To    N.Ravikumar, S/o. Nagarajan No.12/29, Muniyyapan Lane, Royapuram, Chennai -13    The above O.P.No. 465/ 2025      The above o.P.No. 465/ 2025    Sile or the above said court and the Hon'ble IIIrd Additional Family Court Chennai ordered notice to you returnable by 07.07.2025    Please take notice and appear before the said court on 07.07.2025 at 10.15 a.m. in person or through the advocate or otherwise this case will be	இறந்துபோன திரு.வி. சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் என்.5, 5வது குறுக்கு தெரு, யுணைபெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை-600024. 4.பார்வதி ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை-600024. 4.பார்வதி ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் 316, பிளாட் II, S.S.L கிரீன் பார்க், மதந்த்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்-600 125. 5.K.S.நாகராஜன், த/பெலேட் வி.சேஷன் என்.20/5, லட்சுமி நிவாசம்,5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிநீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை-600 024. மனுதாரர்கள் சென்னை-600 024, கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனி, 5வது குறுக்குத் தெரு, எண்.8 என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறந்து போன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்களில் எதேனும் பாத்தியதை கோருதிற அனைவரும் தங்களுக்கு தக்கதொக் கருதினால் நீதிமன்ற மாஸ்டர் நீதிமன்றத்தில் 15.07.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பாத்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன்மூலம் அறிவிக்கப்படுகிறார்கள். 2025ம் ஆண்டு ஜுலை மாதம் 1ம் தேதி சென்னையில் கையொப்பமிட்டது. D.பிரசன்னா T.A.ரவிக்குமா தை <b>ப</b> த்தியன்
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண். B.1/3490/2026 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு எண்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் – 15, சென்னை–600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகர், கோட்டாட்சியர் அலுவலகம், கின்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அற்கில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அனுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன், த/பெ.லேட். வஜர்வேலு, நெ.41, சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலக், திருவள்ளூர் – எதிராக வருவாய் கோட்ட அலுவலக், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் குறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வள்ளியம்மாள் என்பவர் கடந்த 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு என்பதை அறியவும்.	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3/47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திரு.4.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 16.08.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் வீடுபட்டதால், அந்த இறப்பை எதிர்வனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணைை இருப்வின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுத்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணைை இருபிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும். தேர்முக உதனியளார், வருவாய் கோட்ட அலுவலர்,	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h i r u k a 2 u k u n d r a m, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA NAME CHANGE I, MUTHUKUMARAN, S/o. PAULRAJ, D.O.B: 12.12.1977, Residing at No 88i, Pattammal Street, Krishnapuram, Ambattur, Chennai-600053, Shall hence	thé Bar Council withín ten days. V. LOTCHANA ***********************************	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAJ    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      No.    9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025    R.Usha   Petitioner      N. Ravikumar   Respondent To    Vs    N.Ravikumar, S/o. Nagarajan No.12/29, Muniyyapan Lane, Royapuram, Chennai -13    The above O.P.No. 465/ 2025      file by me by seeking divorce asagainst you is pending before the above said court and the Hon'ble IIIrd Additional Family Court Chennai ordered notice to you returnable by 07.07.2025    Please take notice and appear before the said court on 07.07.2025 at 10.15 a.m. in person or through the advocate	இறந்துபோன திரு.வி. கேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் எண்.5, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600 024. 2.K.S. விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெ.லேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை–600024. 3.K.S.வைத்யநாதன், த/பெ.லேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை–600024. 4.பார்வதி ஜெயக்கு வார், க/பெ.ஜெயக்குமார் த/பெ.லேட் வி.சேஷன் 516, பிளாட் II, S.S.L. கிரீன் பார்க், மதந்த்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்–600 125. 5.K.S.நாகராஜன், த./பெ.லேட் வி.சேஷன் என்.20/5, லட்சுமி நிவாசம்,5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிநீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை–600 024. மனுதாரர்கள் சென்னை–600 024, கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனி, 5வது குறுக்குத் தெரு, என்.8 என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறந்து போன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்களில் ஏதேனும் பாத்திமன்ற மர்டை சேஷன் அவர்களி பங்கு பத்திரங்களில் ஏதேனும் பாத்திமன்ற கால். என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறந்து போன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்களில் ஏதேனும் பாத்திமன்ற மர்ஸ்ட்ர் தீதிமன்றத்தில் 15.07.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பார்த்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன்மூலம் அறிவிக்கப்படுகிறார்கள். 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி சென்னையில் கையொப்பமிட்டது. D.பிரசன்னா என்.384, வழக்கறிஞர் அறை
கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.B1/3490/2025 இறப்பு சான்று E.உலகநாதன், த/பெ.ஏழுமலை, கதவு என்.3/12, எம்ஜிஆர் நகர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மண்டலம் -15, சென்னை-600 119. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலக், கிண்டி. – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை ஏழுமலை என்பவர் கடந்த 18.03.1975 தேதியன்று இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அறுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய் தேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும்.	கோட்டாட்சியர் அவர்கள். திருவள்ளூர் ந.க.என்.3731/2025 இறப்பு சான்று V.சந்திரன். த/பெ.லேட் வஜர்வேலு, நெ.41. சர்வ சக்தி வினாயகர் கோயில் தெரு, முத்தமிழ் நகர், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரின் தாய் திருமதி. வன்ளியம்மான் என்பவர் கடந்த 15.05.2023 தேதியன்று மேற்குறிப்பிட்ட விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பறிகு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும்.	கோட்டாட்சியர் அவர்கள். திருவன்ளூர் ந.க.எண்.5552 இறப்பு சான்று குணசேகரன், த/பெ.லேட் பொன்னுசாமி, நெ.3(47, மெயின் ரோடு, லஷ்மிபதி நகர், கொசவன்பாளையம், திருநின்றவூர், சென்னை-602024. – மனுதாரர் எதிராக வருவாய் கோட்ட அலுவலகம், திருவள்ளூர் – எதிர்மனுதாரர் கோட்டாட்சியர் அலுவலகம், திருவிப்பு மேற்படி மனுதாரின் தந்தை திகு.A.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 18.08.2007 தேதியன்று மேற்படி மனுதாரின் தந்தை திகு.A.பொன்னுசாமி (லேட்) என்பவர் கடந்த 18.08.2007 தேதியன்று மேற்குறிப்பிட்ட விரைசத்தில் பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அனுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் யீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியா அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும்.	After ten days of the publication of this notice and within three months thereafter I, G MADHURIMA, D/O GIRI, Aged 22 Years, Permanently residing at No.92, Periyastreet, T h ir u k a 1 u k u n d r a m, Tirukalikundram, Kancheepuram, Tamil Nadu-603019, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. G MADHURIMA NAME CHANGE I, MUTHUKUMARAN, S/o. PAULRAJ, D.O.B: 12.12.1977, Residing at No 88i, Pattammal Street, Krishnapuram, Ambattur, Chennai-600053, Shall hence forth be Known as	thé Bar Council withín ten days. V. LOTCHANA After 10 days of the publication of this notice and within three months there after I, T. MAHESHRAJ, S/o. Late. K.V. Thiromal, aged 46 years, residing at Old No.347/1, New No.80, 2nd Floor, Arcot Road, Kodambakkam, Chennai -600 024. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai -600 104. Those who have any valid of this notice and within three months there after I, S.SURESH KUMAR, S/O. S. SENI, aged 22 Years, residing at 32/6, Mullaima Nagar, Fore Shore Estate, Raja Annamalaipuram, Chennai -600 028. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai -600 028. intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus, Chennai -600 104.	Name of the Holder    Folio No.    No of Shares      K. MOHANRAI    K0042857    1000      Share    Distinctive No      Certificate    From    To      9109    11853536    11854535      Place:Chennai    Date:03.07.2025    Name of Holder/Applicant      IN THE COURT OF IIIRD ADDL FAMILY COURT AT CHENNAI O.P.N.O 465/2025    R. Usha   Petitioner      Vs    N.Ravikumar   Petitioner    Vs      N.Ravikumar, S/o. Nagarajan No. 12/29, Muniyyapan Lane, Royapuram, Chennai -13    The above O.P.No. 465/ 2025      File by me by seeking divorce asagainst you is pending before the above said court and the Hon'ble IIIrd Additional Family Court Chennai ordered notice to you returnable by 07.07.2025    Please take notice and appear before the said court on 07.07.2025 at 10.15 a.m. in person or through the advocate or otherwise this case will be decided in your absence.	இறந்துபோன திரு.வி. சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பாக வாரிசுரிமை கோரும் மனு 1.L.V.சீதாலட்சுமி, க/பெ. லேட் வி.சேஷன் என்.5, 5வது குறுக்கு தெரு, யுணைபெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. 2.K.S.விசாலாட்சி, க/பெ.லேட் P.V.ராமகிருஷ்ணன் த/பெலேட் வி.சேஷன் பிளாட் எண்.11, 20/11, லட்சுமி நிவாசம், 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600024. 3.K.S.வைத்யநாதன், த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை-600024. 4.பார்வதி ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் என்.20/4, 5வது குறுக்கு தெரு, யுணைடெட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை-600024. 4.பார்வதி ஜெயக்குமார் த/பெலேட் வி.சேஷன் 316, பிளாட் II, S.S.L கிரீன் பார்க், மதந்த்தபுரம், முகலிவாக்கம், காஞ்சிபுரம்-600 125. 5.K.S.நாகராஜன், த/பெலேட் வி.சேஷன் என்.20/5, லட்சுமி நிவாசம்,5வது குறுக்கு தெரு, யுனைடெட் இந்தியா காலனி (மெட்ரோ குடிநீர் எதிரில்) கோடம்பாக்கம், சென்னை-600 024. மனுதாரர்கள் சென்னை-600 024, கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனி, 5வது குறுக்குத் தெரு, எண்.8 என்ற முகவரியில் வசித்து வந்து 08.09.1974 அன்று இறந்து போன திரு.வி.சேஷன் அவர்களின் பங்கு பத்திரங்களில் எதேனும் பாத்தியதை கோருதிற அனைவரும் தங்களுக்கு தக்கதொக் கருதினால் நீதிமன்ற மாஸ்டர் நீதிமன்றத்தில் 15.07.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பாத்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன்மூலம் அறிவிக்கப்படுகிறார்கள். 2025ம் ஆண்டு ஜுலை மாதம் 1ம் தேதி சென்னையில் கையொப்பமிட்டது. D.பிரசன்னா T.A.ரவிக்குமா தை <b>ப</b> த்தியன்

FORM NO. CAA.2 [Pursuant to Section 230 (3) of the Companies Act, 2013 read with Rule 6 and Rule 7 of the Companies (Compromise, Arrangeme omise, Arrangement and Amalgamation), Rules 2016]

BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL, CHENNAI BENCH -II Company Application (CAA)/ 44 (CHE) 2025

> In the matter of the Companies Act, 2013 And

In the matter of Sections 230 to 232 and other applicable provisions of the Companies Act, 2013

And In the matter of Scheme of Amagnation of Vaighai Agro Products Limited with Vaighai Chemical Industries Limited

Vaighai Agro Products Limited, CIN No U15132TN2010PLC074539

having its Registered Office at "Vaighai House", No. 39 B, Anna Nagar, Madurai – 625 020

Vaighai Chemical Industries Limited, CIN No U24111TN1980PLC008156 having its Registered Office st

having its Registered Office at "Vaighai House", No. 39 B, Anna Nagar, Madurai – 625 020 ... Applicant/Transferee Company

ADVERTISEMENT OF NOTICE OF THE MEETING OF THE EQUITY SHAREHOLDERS AND UNSECURED CREDITORS OF VAIGHAI CHEMICAL INDUSTRIES LIMITED / TRANSFEREE COMPANY

Notice is hereby given that the Hon'ble National Company Law Tribunal, Chennai Bench II ('Tribunal') by an order dated 27th June 2025 ('the order'), in the above mentioned joint Company Application has directed convening a separate meeting of the Equity Shareholders and Unsecured Creditors of Vaighai Chemical Industries Limited (the Transferee Company) for the purpose of considering, and if thought fit, approving with or without modification, the Scheme of Amalgamation proposed to be made between Vaighai Agro Products Limited (Transferor Company) and Vaighai Chemical Industries Limited and their respective shareholders ('Scheme') pursuant to the provision of Section 230 to 232 of the Companies Act, 2013 ('Companies Act') and other applicable provisions thereof and applicable rules made thereunder.

In pursuance of the said Order and as directed therein and in accordance with applicable law including relevant circulars issued by the Ministry of Corporate Affairs, further notice is hereby given that the following meeting(s) be held on 16th August 2025 at "Vaighai House", No. 39 B,Anna Nagar, Madurai 625 020

Equity Shareholders meeting of Transferee Company on 16thAugust 2025 at 2:00 PM (IST)

Unsecured Creditors meeting of Transferee Company on 16th August 2025 at 4:00 PM (IST)

Copies of the said Scheme of Amalgamation, and of the statement under section 230 can be obtained free of charge at the registered office of the company or at the office of its authorized representative Shri. N.Srikanth at the Registered Office at Anna Nagar, Madurai . Persons entitled to attend and vote at the respective meetings, may vote in person or by proxy, provided that all proxies in the prescribed form are deposited at the registered office of the company at "Vaighai House", No. 39 B, Anna Nagar, Madurai – 625 020, not later than 48 hours before the meetings.

Forms of proxy can be had at the registered office of the Company

Forms of proxy can be had at the registered office of the Company. The Tribunal has appointed Mr.Mohan Raj as the Chairperson for the meeting(s). The above-mentioned scheme, if approved by the Equity Shareholders and Unsecured Creditors at their respective meeting(s) will be subject to the subsequent approval of the Tribunal. The Tribunal has appointed Mr.Sriram Ananth as the Scrutinizer to scrutinise the voting process in a fair and transparent manner. Mr.V.Neethi Mohan

Dated this the 7th day of July, 2025

FORM NO. CAA.2 [Pursuant to Section 230 (3) of the Companies Act, 2013 read with Rule 6 and Rule 7 of the Companies (Compromise, Arrangement and Amalgamation), Rules 2016]

BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL, CHENNAI BENCH -II Company Application (CAA)/ 44 (CHE) 2025

> In the matter of the Companies Act, 2013 In the matter of Sections 230 to 232 and other applicable provisions of the Companies Act, 2013

And In the matter of Scheme of Amalgamation of Vaighai Agro Products Limited with Vaighai Chemical Industries Limited

Vaighai Agro Products Limited, CIN No U15132TN2010PLC074539

having its Registered Office at "Vaighai House", No. 39 B, Anna Nagar, Madurai – 625 020 ... Applicant/Transferor Company

Vaighai Chemical Industries Limited.

CIN No U24111TN1980PLC008156 having its Registered Office at

Vaighai House", No. 39 B, Anna Nagar, Madurai – 625 020 ...Applicant/Transferee Company

ADVERTISEMENT OF NOTICE OF THE MEETING OF THE EQUITY SHAREHOLDERS AND UNSECURED CREDITORS OF VAIGHAI AGRO PRODUCTS LIMITED / TRANSFEROR COMPANY

Notice is hereby given that the Hon'ble National Company Law Tribunal, Chennai Bench II ('Tribunal') by an order dated 27th June 2025 ('the order'), in the above mentioned joint Company Application has directed convening a separate neeting of the Equity Shareholders and Unsecured Creditors of Vaighai Agro meeting of the Equity Shareholders and Unsecured Creditors of Valghal Agro Products Limited (the Transferor Company) for the purpose of considering, and if thought fit, approving with or without modification, the Scheme of Amalgamation proposed to be made between Vaighai Agro Products Limited and Vaighai Chemical Industries Limited (Transferee Company) and their respective shareholders ('Scheme') pursuant to the provisions of Section 230 to 232 of the Companies Act, 2013 ('Companies Act') and other applicable provisions thereof and applicable rules made thereunder and applicable rules made thereunder.

In pursuance of the said Order and as directed therein and in accordance with applicable law including relevant circulars issued by the Ministry of Corporate Affairs, further notice is hereby given that the following meeting(s) be held on 16th August 2025at "Vaighai House", No. 39 B,Anna Nagar, Madurai – 625 020:-• Equity Shareholders meeting of Transferor Company on 16th August, 2025 at 10:00 AM (IST)

Unsecured Creditors meeting of Transferor Company on 16thAugust 2025

(12:00 Noon (IST) Copies of the said Scheme of Amalgamation, and of the statement under

section 230 can be obtained free of charge at the registered office of the company or at the office of its authorized representative Shri. P.Nagalingam at the Registered Office at Anna Nagar, Madurai . Persons entitled to attend and vote at he respective meetings, may vote in person or by proxy, provided that all proxies n the prescribed form are deposited at the registered office of the company at 'Vaighai House", No. 39 B, Anna Nagar, Madurai – 625 020, not later than 48 nours before the meetings.

hours before the meetings. Forms of proxy can be had at the registered office of the Company. The Tribunal has appointed Mr. Mohan Raj as the Chairperson for the meeting(s). The above-mentioned scheme, if approved by the Equity Shareholders and Unsecured Creditors at their respective meeting(s) will be

subject to the subsequent approval of the Hon ble Tribunal. The Tribunal has appointed Mr.Sriram Ananth as the Scrutinizer to scrutinise the voting process in a fair and transparent manner.

han		Mr.K.Pounraj
ctor	Dated this the 7th day of July, 2025	Director

#### Notice-Cum-Addendum to the Scheme Information Document (SID) and Key SUNDARAM MUTUAL Information Memorandum (KIM) of Schemes of Sundaram Mutual Fund ('Fund') Sundaram Finance Group

Managing Direc

#### Newly opened Customer Care Centre:

Investors / Unit holders are advised to take a note of the below stated address of the Customer Care Centre of KFin Technologies Limited which will be operational from July 10, 2025. This is an official point of acceptance of transactions for the Schemes of Sundaram Mutual Fund:

Location	Address
Alappuzha	KFIN Technologies Limited,
	Sree Rajarajeswari Building, Ground Floor, Church Road, Mullackal Ward, Alappuzha, Kerala - 688011
	Email Id: mfsalleppy@kfintech.com
Serampore	KFIN Technologies Limited,
	Hinterland-II, Gr. Floor, 6A, Roy Ghat Lane, Serampore, Hooghly, West Bengal - 712201
	Email Id: mfssreerampore@kfintech.com
Palghar	KFIN Technologies Limited,
_	The Edge Ground Floor, Shop No.4, Bhausaheb Dandekar Marg, Behind Prakash Talkies, Palghar, Maharashtra – 401404
	Email Id: mfspalghar@kfintech.com
All other terms and cond	litions of the Scheme Information Document(s) / Key Information Memorandum(s) / Statement of Additional Information will remain unchanged
This addendum forms a	n integral part of the Scheme Information Document (SID) / Key Information Memorandum (KIM) / Statement of Additional Information (SAI
of the schemes of Sund	aram Mutual Fund as amended from time to time.

	Place: Chennai Date: July 09,2025.	<b>R Ajith Kumar</b> Company Secretary & Compliance Officer
For more information please contact:Corporate Office:1st & 2nd Floor, Sundaram Towers, 46, Whites Road, Royapettah, Chennai-14. Contact No. (India) 1860 425 7237, (NRI) +91 40 2345 221 www.sundarammutual.comCIN: U93090TN1996PLC034615Regd. Office:No. 21, Patullos Road, Chennai 600 002.	Sundaram Asset Management Company Ltd (Investment Manager to Sundaram Mutual Fund)	Royapettah, Chennai-14. Contact No. (India) 1860 425 7237, (NRI) +91 40 2345 2215 www.sundarammutual.com

Mutual Fund Investments are subject to market risks, read all scheme related documents carefully.



Item

#### MEGASOFT LIMITED CIN: L24100TN1999PLC042730. Registered Office: #85, Kutchery Road, Mylapore, Chennai, India - 600 004.



For Sundaram Asset Management Company Ltd

Astra Microwave Products Limited

CIN: L29309TG1991PLC013203 Regd. office: Astra Towers, Survey No: 12(Part), Opp. CII Green Building, Hitech City, Kondapur, Hyderabad-500084, Telangana. Phone: +91-40-46618000, 46618001 Fax: +91-40-46618048



(CIN: 117117MH1925PLC001208)

Registered Office: Plot No. 156/H. No. 2, Village Zadgaon, Ratnagiri - 415612, Maharashtra

Phone: 022-40368619: Fax: 02352-232513

Email: corp.secretarial@raymond.in ; Website: www.raymond.in

INFORMATION REGARDING 100<sup>TH</sup> ANNUAL GENERAL MEETING TO BE HELD

THROUGH VIDEO CONFERENCING ("VC") / OTHER AUDIO VISUAL MEANS ("OAVM")

NOTICE is hereby given that the Hundredth Annual General Meeting ("AGM") of the Member

of Raymond Limited ("the Company") will be held on Monday, August 04, 2025 at 11:30 a.m

IST through two-way VC/OAVM facility in compliance with relevant circulars issued by the

Ministry of Corporate Affairs ("MCA") and the Securities and Exchange Board of India, to

In compliance with the above Circulars, Notice of the AGM along with the Annual Report fo

Financial Year 2024-25 will be sent only through electronic mode to those Members whose

email address is registered with the Company/National Securities Depository Limited and

Central Depository Services (India) Limited ("the Depositories")/MUFG Intime India Private

imited ("RTA"). A copy of the Notice of AGM along with the Annual Report for Financial Yea

2024-25 will also be available on the Company's website www.raymond.in, websites of the

Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited a

www.bseindia.com, www.nseindia.com respectively and on the website of National Securities

Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com and on the website of MUFG Intime

In case the Member(s) holding shares in physical mode has/have not registered e-mai

address and mobile number, they may do so by sending a duly signed request letter to

Registrar & Share Transfer Agent of the Company, MUFG Intime India Private Limited

("MIPL") by providing Folio Number. Name of shareholder, email ID and mobile number a

(UNIT: Raymond Limited), C-101, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 40008

rnt.helpdesk@in.mpms.mufg.com with a copy to corp.secretarial@raymond.in.

send a scanned copy of the signed request letter through e-mail to

in case Shares are held in Demat mode, the Members may contact their Depository

Participant ("DP") and register their email address in their Demat account as per the process

The Company is providing remote e-voting facility ("remote e-voting") to all its members to

cast their vote on all resolutions set out in the Notice of the 100th AGM. Additionally, the

Company is providing the facility of voting through e-voting system during the AGM

("e-voting"). Detailed procedure for joining the AGM and remote e-voting/e-voting is being

provided in the Notice of 100th AGM. Members attending the AGM through VC/OAVN

will be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the

embers holding shares in physical form who have not registered their e-mail addresses with

the Company can obtain Notice of the AGM, Annual Report and/or login details for joining the

AGM through VC/OAVM facility including remote e-voting/ e-voting, by providing a duly signe

request letter with Folio No., name of the shareholder, scanned copy of the share certificate

front and back), self-attested scanned copy of PAN and Aadhaar by e-mail to

rnt.helpdesk@in.mpms.mufg.com or corp.secretarial@raymond.in. Members holding shares

in demat mode who have not registered their e-mail address can obtain the Notice of the

AGM, Annual Report and/or login details for joining the AGM through VC/OAVM facility including

emote e-voting/ e-voting, by providing a duly signed request letter with DPID-CLID (16-digi

DPID + CLID or 16-digit beneficiary ID), name of the shareholder, client master or copy o

Consolidated Account Statement, self-attested scanned copy of PAN and Aadhaar by e-ma

to rnt.helpdesk@in.mpms.mufg.com or corp.secretarial@raymond.in. The detailed steps or

Pursuant to Regulation 42 of SEBI (Listing Obligation and Disclosure Requirements)

Regulations, 2015 and Section 91 of the Companies Act, 2013 and rules made thereunder, the Record date for the purpose of AGM of the Company shall be July 25, 2025.

The above information is being issued for the benefit of all the Members of the Company in compliance with the relevant Circulars issued by MCA. This information is also available of

For further information, Members may contact MIIPL quoting the Folio Number/DP ID and

Client ID at, MUFG Intime India Private Limited, (UNIT: Raymond Limited), C-101, 247 Park

L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 400083, Email: mt.helpdesk@in.mpms.mufg.com .

transact business set forth in the Notice of the AGM.

ndia Private Limited at https://in.mpms.mufg.com/ .

advised by the DP.

Companies Act. 2013.

should be provided.

Date: July 08, 2025

the Company's website at www.raymond.in.

mote E-voting

How to register/update email address and mobile number:

Registered Office: E - 78, South Extension Part I, New Delhi - 110049, India Corporate Office: Plot No. 728, Udyog Vihar Phase - V, Gurugram-122016 Haryana, India Tel. No: +91-124-4998999 | Email: corporatesecretarial@tbo.com Website: www.tbo.com, CIN: L74999DL2006PLC155233

### INFORMATION REGARDING 19<sup>TH</sup> ANNUAL GENERAL MEETING

Members may note that the 19th Annual General Meeting ("AGM") of TBO Tek Limited ("the Company") will be held on Friday, August 08, 2025, at 3:00 p.m. (IST) through Video Conferencing ("VC")/Other Audio Visual Means ("OAVM"). in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("Act") and the rules made thereunder, as well as the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations"), to transact the businesses as set out in the Notice of AGM which will be circulated in due course.

The AGM will be conducted in accordance with General Circular No. 20/2020 dated May 5, 2020, and subsequent circulars issued in this regard by the Ministry of Corporate Affairs ("MCA"), including the latest Circular No. 09/2024 dated September 19, 2024, and Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 dated October 03, 2024, along with other applicable circulars issued by SEBI in this egard (collectively referred to as the "Circulars").

n compliance with the above Circulars, the Notice of AGM along with Annual Report for the financial year 2024-25 will be sent electronically to all Members whose email addresses are registered with the Company/Registrar and Share Transfer Agent ("RTA")/Depository Participant(s) ("DPs"). In accordance with Regulation 36(1)(b) of SEBI Listing Regulations, a letter will be sent to those shareholders whose email addresses are not registered, containing the weblink and exact path of the Company's vebsite from where the Notice and Annual Report can be accessed. Members may also request a physical copy of the Annual Report by emailing their request at corporatesecretarial@tbo.com.

The Notice and Annual Report will also be available on the website of the Company at www.tbo.com, website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com and on the website of the stock exchanges where the equity hares of the Company are listed i.e., BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE") at www.bseindia.com and www.nseindia.com, respectively.

Members who are holding shares in dematerialized mode and have not registered, updated their email ids/other KYC details are requested to register/update the same with their respective DPs. Members who are holding shares in physical mode and have not registered/updated their email ids/ other KYC details are requested to submit requisite request forms along with supporting documents to the Company's RTA, i.e. KFin Technologies Limited, either at its office at KFin Technologies Limited (Unit: TBO Tek Limited), Selenium Building, Tower B, Plot No. 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad-500032, Telangana or by email at einward.ris@kfintech.com.

Members will have an opportunity to cast their vote remotely on the business items set out in the Notice through e-voting system ("remote e-voting"). The Company will also provide the facility to vote during the AGM through e-voting system. Members are requested to cast their votes either prior to or during the AGM using the e-voting acility. Detailed instructions for remote e-voting and e-voting during the AGM will be provided in the Notice.

Members can attend and participate in the AGM only through the VC/OAVM facility. Their attendance through this mode shall be counted for the purpose of quorum under Section 103 of the Act. Instructions for joining the AGM will be included in the Notice. With effect from April 01, 2024, as per the SEBI Master Circular dated May 7, 2024, read with SEBI Circular dated June 10, 2024, shareholders holding shares in physical form and who have not completed any of their KYC details viz., PAN, contact details, bank account details and specimen signature, will be eligible i) to lodge grievance or avail any service request from the RTA, (ii) to receive lividend, only upon completion of KYC details.

This advertisement is being issued for the information and benefit of all Members of the Company, in compliance with the applicable Circulars.

	For TBO Tek Limited
	Sd/-
: Gurugram	Neera Chandak
July 8, 2025	Company Secretary and Compliance Officer

鎩 **PARRY AGRO INDUSTRIES LIMITED** PARRY AGRO CIN: U01132TN2011PLC079800 Regd. Office: Parry House, 43, Moore Street, Chennai - 600 001 E-mail ID: secretarial@pai.murugappa.com Tel No: +91-44-25306789

> NOTICE OF THE 15<sup>TH</sup> ANNUAL GENERAL MEETING. E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

NOTICE is hereby given that

Place

Date:

For RAYMOND LIMITED

COMPANY SECRETARY

AMP

RAKESH DARJI

 The 15<sup>th</sup> Annual General Meeting (AGM) of PARRY AGRO INDUSTRIES LIMITED will be held on Thursday, the 31<sup>th</sup> of July, 2025 at 12 Noon I.S.T by way of Video Conferencing and Other Audio Visual Means ("VC/OAVM"), in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder read with framework issued by the Ministry of Corporate Affairs vide its General Circulars to transact the businesses set forth in the notice of the meeting. In compliance with the said circulars, the Annual General Meeting of the

company is held by way of VC/OAVM. Hence, the members can attend only by way of VC /OAVM facility. The detailed procedure for participating in the meeting is stated in the notice for AGM. The members are hereby informed that the company has sent electronic copies of the Notice of AGM and the annual report for the financial year 2024-2025 to all the shareholders whose email addresses are registered with the company / Depository Participant(s).The Notice of Annual General Meeting and the annual report is also available on the website of

casting vote through remote e-voting or through e-voting are mentioned in the Notice of AGM Manner of registering/ updating bank details: Shareholders holding shares in Demat mode are requested to register complete ban account details with the depository participants and shareholders holding shares in physica mode shall send a duly signed request letter to MIIPL mentioning the name, folio no. ban details, self-attested PAN card and original cancelled cheque. In case of absence of name of the first shareholder on the original cancelled cheque, bank attested copy of first page of the Bank Passbook/ Statement of Account in original along with the cancelled cheque

& 29, 98/4/1 to 13, Image Gardens Rd, Madhapur, Hyderabad, Telangana - 500081. Email: investors@megasoft.com Website : www.megasoft.com

#### NOTICE OF POSTAL BALLOT NOTICE, REMOTE E-VOTING INFORMATION

Notice is hereby given that, in accordance with Section 110 of the Companies Act, 2013 ("the Act") read with Rule 20 and 22 of the Companies (Management and administration) Rules, 2014 including any amendments thereof (Rules) read with Ministry of Corporate Affairs ("MCA") vide Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No. 2/2022 dated May 05,2022, Circular No. 10/2022 and Circular No. 11/2022 dated December 28,2022, Circular No. 02/2021 dated January, 13, 2021 and General Circular No. 09/2023 dated September 25, 2023 and General Circular No. 09/2024 dated September 19, 2024 issued by the Ministry of Corporate Affairs (MCA Circulars) and Securities and Exchange Board of India (SEBI) vide Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 Circular no. SEBI/HO/CFD/CMD/CIR/P/2020/242 dated December 9, 2020, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January, 15, 2021, Circular No. SEBI/HO/DDHS/DDHS Div2/P/CIR/2022/079 dated June 03, 2022 and SEBI/HO/ CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 5, 2023, SEBI Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated October 07, 2023, SEBI and SEBI Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 dated October 03. 2024 and other relevant circulars. it any, issued by the Securities and Exchange Board of India ('SEBI'), from time to time (hereinafter collectively referred to as "the Circulars"), the approval of members Megasoft Limited ("the Company") is being sought for approval the following Special Resolution as mentioned in the Postal Ballot Notice dated July 7, 2025 through remote e-voting only.

#### Description of the Resolution

To consider and approve sale/ transfer or otherwise disposal of the whole or substantially the whole of ar 1. undertaking of the Company

In Compliance with the MCA circulars, the Company has completed the dispatch of Notice along with Explanatory Statement through an email on July 7, 2025 to the members of the Company holding Equity Shares as on Friday, July 4, 2025 ("Cut-Off Date"). Voting rights shall be reckoned on the paid-up value of Equity shares registered in the name of Members as on the Cut-Off date. A person who is not a member as on Cut-Off date to treat the Notice for information purpose only. Kindly note that in terms of the Applicable Laws, physical copy of the Postal Ballot Notice along with Postal Ballot form and pre-paid business reply envelope will not be sent to the Members. The Communication of the assent or dissent of the Members would take place through remote e-voting system only.

Members may note that Postal Ballot Notice is also available on the website of the Company at www.megasoft.com and can also be accessed from the website of the stock exchanges i.e. BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com. The Notice is also available on the website of CDSL at www.evotingindia.com.

As required under section 108 of the Companies Act. 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, the Company has engaged the services of Central Depository Services (India) Limited to provide e-voting facility to the shareholders of the Company. Members holding shares in dematerialized form as on the cut of date i.e. July 4, 2025, may cast their votes electronically on the business as set forth in the Postal Ballot through the electronic voting systems of CDSL (remote e-voting). Members are hereby informed that:

a)The business set forth in the Postal Ballot Notice may be transacted through remote e-voting systems.

b)The remote e-voting shall commence on Tuesday, July 8, 2025 (9.00 AM IST) and shall end on Wednesday, August 6. 2025 (5.00 PM IST). Members may note that once the votes are cast on a resolution, the members shall not

c)The cut-off date for determining the eligibility to vote by remote e-voting shall be July 4, 2025.

d)Remote e-voting module will be disabled after 5.00 PM IST on Wednesday, August 6, 2025.

e)In case of queries, Members may refer to the Frequently Asked Questions (FAQs) for Members and e-voting user manual for Members at the Downloads Section www.evotingindia.com or write an email to helpdesk.evoting@cdslindia.com. Members may also write to the Company at investors@megasoft.com E-mail ID or at the Corporate office address of the Company at Hyderabad i.e., 8th Floor, Unit No. 801B, Jain Sadguru Image's Capital Park, Plot No. 1, 28 & 29, 98/4/1 to 13, Image Gardens Rd, Madhapur, Hyderabad, Telangana 500081

f)The Board of Director of the Company has appointed Mr. M. Damodaran, Managing Partner of M/s M Damodaran & Associates LLP, (COP 5081) Practicing Company Secretaries to act as Scrutinizer to scrutinize the e-voting process in a fair and transparent manner. The results declared along with the Scrutinizer's report shall be communicated to the stock exchanges and will also be displayed on the Company at www.megasoft.com within 2 working days of conclusion of e-voting period. For Megasoft Limited

Date: 7<sup>th</sup> July, 2025 Place: Hyderabad

Sd/-Thakur Vishal Singh Company Secretary & Compliance Officer Email: secretarial@astramwn.com\_Website: www.astramwn.com

### NOTICE OF THE POSTAL BALLOT AND E-VOTING

Notice is hereby given pursuant to Sections 110, 108 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 ("Act")read with Rules 20 and 22 of the Companies Management and Administration) Rules, 2014 ("Management Rules"), General Circulars No: 14/2020 dated April 8, 2020, 17/2020, dated April 13, 2020 and subsequent circulars issued in this regard, the latest being 09/2024 dated September 19, 2024 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") including any statutory modification or re-enactment thereof for the time being in force) and Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and the Secretarial Standard on General Meetings issued by the Institute of Company Secretaries of India ("SS-2"), the resolutions appended below are proposed for approval of the Members of Astra Microwave Products Limited (the "Company") through Postal Ballot by voting through electronic means ("remote evoting") only.

#### Description of Resolutions passed:

- 1 Appointment of Mr Venu Raman Kumar (DIN: 00245022) as an Independent Director of the Company.
- 2. Appointment of Mrs. Anuradha Mookerjee, (DIN: 10174271) as an Independent Director of the Company

n compliance with the above mentioned provisions and the MCA circulars, the Company has circulated the electronic copies of the Postal Ballot Notice dated 05th July, 2025 along with the Explanatory Statement pertaining to the said resolutions setting out the material facts and related particulars, on 07th July, 2025, to those Member whose names appear in the Register of Members/list of Beneficial Owners maintained by the Company/Depositories as at close of business hours on Friday, 04th July, 2025(cut-off date) and whose email address were registered with the Depository Participants or with the Company as on the cut-off date.

The copy of the Postal Ballot Notice is also available on the Company's website at: www.astramwp.com and on the website of BSE Limited ("BSE"): www.bseindia.com and National Stock Exchange Limited ("NSE"): www.nseindia.com and on the vebsite of CDSL: www.evotingindia.com

#### INSTRUCTIONS FOR REMOTE E-VOTING

Pursuant to Section 108 of the Companies Act. 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is Pleased to Provide the facility to Members to exercise their right to vote by electronic means on resolutions proposed to be passed through Postal Ballot. Members holding shares either in , physical form or dematerialized form, as on cut-off date i.e Friday, 04th July, 2025 (cut-off date)are eligible to cast their vote electronically through electronic voting system (remote evoting) provided by CDSL at <u>www.evotingindia.com.</u>

A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting

The remote e-voting period will commence at 9.30 a.m. or Monday, 14th July, 2025 and will end at 5.00 p.m. on Tuesday, 12th August, 2025. The remote e-voting module shall be disabled fo

Place: Hyderabad Date: 07th July, 2025 voting at 5.00 p.m. on Tuesday, 12th August, 2025. Once the vote on a resolution is cast by the member, the member ca it subsequently.

Members, who have acquired shares after dispatch of notice of Postal Ballot but before the cut-off date, may obtain the USER ID and Password by sending a request at helpdesk.evoting@ cdslindia.com or secretarial@astramwp.com. However, if a person is already registered with CDSL for remote e-voting then you may use your existing USER ID and password and cast their

The procedure of electronic voting is available in the Notice of the Postal Ballot as well as in the email sent to the members by Purva Sharegistry (India) Private Limited. In case of any queries/grievances pertaining to e-voting may be addressed to Mr. T. Anjaneyulu, (Company Secretary and Compliance Officer) at the designated email id: secretarial@astramwp.com or you may refer to the Frequently Asked Questions' (FAQs) section on the website of Purva Sharegistry (India) Private Limited., Unit No. 9. Shiv Shakti Ind. Estt, J. R. Boricha Marg, Lower Parel (East) Mumbai, Maharashtra 400011, Email ID: support@purvashare.com.

Please note that there will be no dispatch of physical copies of notices or Postal Ballot forms to the members of the Company no physical ballot forms will be accepted.

The Board of Directors has appointed Mr. L. Dhanamiay Reddy (M No - 13104), of M/s, L.D. Reddy & Co., Practicing Company Secretaries, as the Scrutinizer to conduct the Postal Ballot and evoting process in a fair and transparent manner.

The result of the voting conducted through Postal Ballot (through the remote E-voting process) along with the Scrutinizer's Repor will be announced by the Chairman on or before Thursday, 14th August, 2025. The result will also be displayed on the website of the Company i.e. www.astramwp.com, website of the BSE Limited ("BSE"): www.bseindia.com and National Stock Exchange Limite ("NSE"); www.nseindia.com and on the website of CDSL; www.evotingindia.com.

In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at www.evotingindia.com.

Postal Ballot Notice was emailed to all the shareholders on Monday, 07th July, 2025.

#### Manner of registering/updating email addresses

Members holding shares in physical mode and who have not registered/updated their email addresses with the Company are requested to update their email addresses by writing to the Company at secretarial@astramwp.com or support@purvashare.com along with the copy of the signed request letter mentioning the name and address of the Member, self-attested copy of the PAN card, and self-attested copy of any document (eg.: Driving License, Election card, Passport) in support of the address of the member. Members holding shares in dematerialized mode are requested to register/update their email addresses with the relevant Depository Participants. In case of any gueries/difficulties in registering the mail address. Members may write to <u>support@purvashare.com</u> or secretarial@astramwp.com.

> For Astra Microwave Products Limited S. Gurunatha Reddy Managing Director DIN: 00003828

#### the company at https://parryagro.com/investors/.

- Pursuant to the provisions of Section 108 of the Companies Act. 2013 ('the Act'). read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended the Company has engaged the services of Nationa Securities Depository Limited ("NSDL") as the Agency to provide e-voting facility, Members holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date viz; 24th July, 2025 may cast their vote electronically. All members are informed that:
- (i) The business set forth in the notice of the 15<sup>th</sup> Annual General Meeting shall be transacted through voting by electronic means.
- (ii) The remote e-voting commences at 9.00 a.m. (IST) on July 28, 2025.
- (iii) The remote e-voting ends at 5.00 p.m.(IST) on July 30, 2025.
- (iv) The cut-off date for determining the eligibility to vote by electronic means at the AGM is 24<sup>th</sup> July. 2025.
- Remote e-voting by electronic means shall not be allowed beyond 5.00 p.m.(IST) on July 30, 2025.
- (vi) Any person, who acquires shares of the company and becomes member of the company after dispatch of the notice of AGM and holding shares as on the cutoff date may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.com.
- (vii) Members may note that:
  - a) The remote e-voting module shall be disabled by National Securities Depository Limited after 5.00 p.m.(IST) on July 30, 2025 and once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently;
  - b) The facility for e-voting will also be made available during the AGM and those members present in the AGM through VC/OAVM facility, who have not cast their vote on the resolution through remote e-voting and are otherwise not debarred from doing so, shall be eligible to vote through e voting system at the AGM.
  - c) The members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the meeting but shall not be entitled to cast their vote again
  - d) A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cutoff date only shall be entitled to avail the facility of e-voting.
- (viii) The Company has appointed Ms. Srinidhi Sridharan (C.P. No. 17990) of Srinidhi Sridharan & Associates, Company Secretaries as the Scrutinizer to scrutinize the e-voting process in a fair and transparent manner.

Notice is hereby given pursuant to provisions of Section 91 of the Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 that the Register of Members and the Share Transfer Books of the Company shall remain closed from Friday, 25th July, 2025 to Thursday, 31st July, 2025 (both days inclusive), for the purpose of Annual General Meeting

Members who have not registered or who wish to update their e-mail ID, postal address telephone/mobile numbers. Permanent Account Numbers, bank account details are requested to register/intimate the same with their Depository Participant, if the shares are held by them in electronic form and in case of members holding shares in physical form, all intimations are to be sent to KFintech at einward.ris@kfintech.com.

Members are requested to go through the notes of the notice of AGM. In case of any query pertaining to e-voting, please visit help and Frequently Asked Questions (FAQs) section available at NSDL's website: www.evoting.nsdl.com.

In case of any query and/or grievance, in respect of voting by electronic means Members may refer to the Frequently Asked Questions (FAQs) and E-voting user manual available at the download section of www.evoting.nsdl.com (NSDL Website) or call on.: 022 - 4886 7000 or send a request to Ms. Pallavi Mhatre, Senior Manager at evoting@nsdl.com for any further clarifications.

- <u>3</u> 0	On behalf of the Board of Directors
	For PARRY AGRO INDUSTRIES LIMITED
	M M Venkatachalam
Date : 8 <sup>th</sup> July, 2025	Chairman
Place : Chennai	DIN:00152619

### ២ភ្នំភ្នំចាំ 20 គ្រា ចាំ

## பெயர் மாற்றம் PADMA PRIYA JOSEPH PADMA PRIYA JOSEPH ANTONY VIJAY FERNANDO, samaui Guuni: Joseph Antony Vijay Femando, பிறந்த தேதி: 03.08.1982, ப.த.13, பு.த.35, பண்டர் கார்டன் மெயின் தெரு, பெரம்பூர், சென்னை 600 011. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி PADMA PRIYA SHANMUGAM SARAVANAN அழைக்கப்படுகிறேன் PADMA PRIYA JOSEPH ANTONY VIJAY FERNANDO

பெயர் மாற்றம்

தந்தை பெயா: பொர்ப்பால் பிறந்த தேதி: 01.05.1940, C7A, Jains Antariksha, நெ.12, ரத்தினம்மாள் தெரு, கோடம்பாக்கம்,

NARAYANAN

N. BALASUBRAMANIAN

பெயர் மாற்றம்

Old Given Name: ANITA DEVI, கணவர் பெயர்: GIRIDHARI SINGH PUROHIT, பிறந்த தேதி: 01/07/1987. ப்ளாட் நெ.310, P–பிளாக்,

New Given Name : ANITHA

DEVI என்று அழைக்கப்படுகிறேன்

Old Given Name: ANITA DEVI

பெயர் மாற்றம்

பின்று கைக்கு குறையான் குறையான் பிர்கும் கைக்கும் குறையான் கைக்கும் பில்லான் கிலான் குறைப்பில் பில்லான் கிலான் கிலான் பில்லான் கிலான் பில்லான் கிலான் பில்லான் கிலான் பில்லான் கிலான் பில்லான் பிலான் பி பிலான் பி பிலான் பிலான் பிலான் பிலான் பி

வசிக்கும் நான் தான் New Surname: DINESH KUMAR JAIN New Given Name: NIKHILKUMAR என்று அழைக்கப்படுகிறேன்.

Old Given Name: NIKHIL JAIN

பெயர் மாற்றம்

நான் (GIVEN

பெயர் மாற்றம்

JOAN LYDIA (OId GIVEN NAME

HAWES (OldSURNAME), கணவர் பெயர் DENZILHAWES, மறந்ததேதி 24/06/1962, A–14 NPL AGASTYA FLATS 605-607 T.H. ரோடு,

600 081. என்ற முகவாயல் வசிக்கும் நான் இனி JOAN (NEW GIVEN NAME) HAWES

Old Given Name: SWETA கணவர் பெயர்: NIKHIL KUMAR D JAIN, பிறந்த தேசி 21/02/1984, ப்ளாட் நெ.1902, 19வது ட்-ுளாக், ABHINANDAN 20 பெரம்பூர்

காக, படபளாக, படப்பாகுப்படது APTS, நெ. 1-30, பெரம்பூர் பார்ரக்ஸ் ரோடு, நெ.1, ஸ்டிராகன்ஸ் ரோடு, பட்டாளம், சென்னை–

ரோஞர், பட்டாளம், சென்னை– 600 012, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Surname: NIKHIL JIAN New Given

ழைக்கப்படுகிறேன். Old Given Name: SWETA

பெயர் மாற்றம்

PRIYA KESAVAN, கணவர் பயர்: ARUNKUMAR S,

தெரு,

பெயர் மாற்றம்

Old Given Name: Thaseen Mariam

13/05/1982

் முகலிவாக்கம் 600 125. என்ற லிவாக்கம்

PRIYA KESAVAN

சண்(மக

35

நான்

தொ

என்ற

பிறந்த தேதி: 13/05 F4, AISHWARYAM

அழைச்

SWETA

பெயர் மாற்றம்

ண்டையாா்பேட்டை,சென்னை

என்ற

NEW SURNAME)

ுராரு), , பட்டாளம், 012, 4

பெயர்:

பாரதிதாசன்

ിക്ത്തത

୭ିଙ୍ଗା

ான்று

πŊ

கணவர்

NAYAN

பிறக்க கேகி

முகவரியில்

\_\_\_\_\_ NAME)

என்ற

47, பா்னாபி ரோடு

PREETHI KUMAR

NAYAN MEHTA

\_\_\_\_\_ முகவரியில்

என்ற

பெயர்

2வது

PREETHI KUMARI

NAYAN ..... 04/01/1984,, 47, பானாட Rainbow Rakhi Apts செ

என்ற

MEHTA (SURNAME)

ழைக்கப்படுகிறே6

MEHTA, NAYAN MEHTA,

மாடி, கீழ்பாக்கம், 600 010. என்ற

வசிக்கும் PREETHI

600 081

ഞെ—600 021.

மகவரியில் வசிக்கும் நான்

கந்தை பெயர்:

முகவரியில் எ. N

DEVI

சென்

சென்னை- 600 024.

BALASUBRAMANIAN

கப்படுகிறேக்

N. BALASUBRAMANIAN

S.NARAYANAN

என்

நாக

என்று

ுன்ற இனி

1

#### பெயர் மாற்றம் K. FARHEEN SHAHAB

Kasif Shahab தந்தை பெயர்: பிறந்த தேதி: 05/06/2005, நெ மாடி, 7.D. 2வது தெரு 14 1வது துரைராஜ் நகர், அமிஞ்சிக் களை. சென்ன 600 029, என்ற முகவரியில FARHEEN SHAHAB, அமைக்கப்படுகிறேன் K. FARHEEN SHAHAB

பெயர் மாற்றம் RAMALINGA THAYUMANA RAMALINGA பாது வைக்க SUNDARAM P, தந்தை பெயர் Prabhakar T, பிறந்த தேதி 05/06/1996, பாலாஜி இல்லம், பிளா 05/06/ 1990, பாலாஜா குல்லைய, பாரு நெ. 155, 14வது தெரு, அஷ்டலட்சுய நகர், ஆலப்பாக்கம், சென்னை நகா், ஆலப்பாக்கம், 600 116 என்றை \_\_\_\_ என்ற முகவரியில் ான் இவ P.RAMALINGAM என்ற RAMALINGA THAYUMANA SUNDARAM P

P CHUVEIROU. கணவ Wajid Basha M தேதி 04/07/1989 பிறந்த ப.நெ. 13, பு.நெ. 00 014. என்ற முகவரியில் இன என்று

பெயர் மாற்றம் B. SHARMILA DEVI, கை பெயர்: Baskara Pandian, ப பிறந் 24/08/1971 தேதி: \_\_\_\_\_தொடி, Chanderalaya Apartments நெ.30, Judge best

முகவரியின் 600 004. என்ற பிக்கும் நான் இனி த.S. SHARMIL PAANDIYAN B.S. **B. SHARMILA DEV** 

ழைக்கப்படுகிறேன் JOAN LYDIA (Old GIVEN NAME HAWES (OldSURNAME பெயர் மாற்றம்

#### MUNIRATHNAM REDDI SUBASH, தந்தை பெயர்: MUNIRATHNAM REDDI, பிறந்த தேதி: 24/12/1964, தெரு நெ.25/11 தியாகராய சென்னை ஏழுகிண 600 001, னறு முகவரியில் என்ற பசிக்கும் இனி CHENNA இனி CHENNA MUNIRATHINAM SUBASH என்று மைக்கப்படுகிறே

MUNIRATHNAM REDDI SUBASH பெயர் மாற்றம் SANTHOSHKUMAR

JAMES. தந்தை பெயர் Javachandran பிறந் 13/05/1991, C35 தேதி: Maduragarden, P H ரோடு திருவள்ளூ மதுரவாயல், 600095. என் முகவரியில் வசிக்கும் நா6 ത് SANTHOSH KUMAR என்று அழைக்கப்படுகிறேன். SANTHOSHKUMAR

#### பெயர் மாற்றம் VAISHNAVI தந்தை பெய PRASAD, பிறந்த தேதி: 05 07 / 2006 ப.நெ.8 15வது தெரு, ஜெய் பு.நெ. 15,

நகர்.

600106.

என்ற

Old Sumame: பிறந்த தேதி: 08/01/1975, 10 A5, ALAKA CASTLE, கோவிந்தசாமி தெரு, பழவந்தாங்கல், காஞ்சிபுரம், பின்னோடு – 600 110 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given name: THASEEN சென்னை அரும்பாக்கம். MARIAM முகவரியில்

JAMES

### ழீ லக்ஷ்மி சரஸ்வதி டெக்ஸ்டைல்ஸ் (ஆரணி) லிமிடெட்

09-7-2025

பதிவு அலுவலகம்: எண்.16, கிருஷ்ணா நுங்கம்பாக்கம், சென்னை 600 034, இந்தியா CIN : L17111TN1964PLC005183 Phone No. 28277344, 28270548, Email : slst@slstarni.com

#### பங்குதாரா்களுக்கு அறிவிப்பு

வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அலுவல்கனை வருடாந்தர எப்பதுக் கூட்ட அறுவைக்குன் 61வது வருடாந்திர பொதுக் கூட்டம் ஆகஸ்ட் பரிவர்த்தனை செய்ய நிறுவனத்தின் 61வது வருடாந்திர பொதுக் கூட்டம் ஆகஸ்ட் 11, 2025 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு காணொளி காட்சி (VC) / பிற ஆடியோ காட்சி வழிமுறைகள் (OAVM) மூலம் நடைபெறும் என்றும், இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. நிறுவனங்கள் சட்டம், 2013ன் ("சட்டம்") பொருந்தக்கூடிய விதிகள், அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள், செப்டம்பர் 19, 2024 தேதியிட்ட MOA பை காக்காக என் 2024 மற்பம் பெறி பட்டியர் கா காக்கப்பிட்ட னதனா, அதன் கழ உருவாகைப்பட்ட வதனா, எப்படம்பா 10, 2024 தேரவட்ட MCAன் பொது சுற்றறிக்கை எண்.09/2024 மற்றும் செபி (பட்டியல் கடமைகள் மற்றுப் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015ன் ("செபி பட்டியல் விதிமுறைகள்" அக்டோபர் 03, 2024 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CFD-POD-2/P/ CIR/2024/133 மற்றும் இந்த விஷயத்தில் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் பிற பொருந்தக்கூடிய அன்னத்து சட்டங்களுக்கு இணங்க, கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தை பரிவர்த்தனை செய்ய, நிறுவனம் ஜூலை 8, 2025 அன்று 61வது வருடாந்திர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பு மற்றும் 2024-25ம்

2023 அன்று சங்கு வருடாந்தார் வாதுக கூட்டத்தன் அற்பவப்பு மற்றும் 2024-200 ஆண்டு அழிக்கையை அணுகு வதற்கான இணைய இணைப்படை மின்னணு (முறையில் பதிவாளர் & பரிமாற்ற முகவர்/வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடம் ('DPs') மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்த உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளது. நிறுவனத்தின் 2024-25ம் ஆண்டு அறிக்கை மற்றும் 61வது வருடாந்திர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பு, நிறுவனத்தின் இணையதளமான www.slstindia.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளங்களான www.bseindia.com ஆகியவற்றில் பயஞ்ச சந்தைகளான இணையைதளங்களான www.boomblaconn ஆகய கிடைக்கிறது. நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாவது: a. நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 108ன் விதிகள் மற்றும் நிறுவ

- (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014ன் விதி 20 ஆகியவற்றுக்கு இணங்க, உறுப்பினர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை மின்னணு முறையில் இணங்க, உறுப்பினாகள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை மின்னணு முறையில் பயன்படுத்த வசதியை நிறுவனம் வழங்குகிறது, மேலும் அலுவல்களை சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL) வழங்கும் மின்னணு தங்கள் வாக்களிக்கும் உரிமையை மின் வாக்குப்பதிவு சேவைகள் மூலம் பரிவாத்தனை செய்யலாம்
- வாஞ்பபதுவு சேலங்கள் மன் பானாத்தலை செய்யாத்தில் செய்யாம். நிறுவனம் / பதிவாள்கள் / பைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடம் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, 61வது வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கான அறிவிப்பை ஜூலை 8, 2025 அன்று மின்னஞ்சல் மூலம்
- பொதுக் கூட்டத்திற்கான அறிவிப்பை ஜூலை 8, 2025 அன்று மன்னஞ்சல மூலம நிறுவனம் அனுப்பி முடித்துள்ளது. மின்னனு வாக்களிப்புக்கான கட்ஆப் தேதியான ஆகஸ்ட் 4, 2025 அன்று, காகித அல்லது மின்னணு வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மின்னணு முறையில் தங்கள் வாக்கைப் பதிவு செய்யலாம். மின்னணு வாக்களிப்புக்கான கட்ஆப் தேதி ஆகஸ்ட் 4, 2025 ஆகும். கட்ஆப் தேதியின்படி உறுப்பினர்களின் பதிவேட்டிலோ அல்லது வைப்புத்தொண்டனர் பராமரிக்கப்படும் பயன்பெறும் உரிலையாளர்களின் பதிவேட்டிலோ பெயர் பதிவு செய்யப்பட்ட ஒரு நபர் மட்டுமே, தொலைதூர மின்னணு வாக்கரப்பதிவு மற்றும் பால சி மட்டில் கான போது மற்றும் உரிணையாள்களின் பதிவேட்டிலோ பெயர் பதிவு செய்யப்பட்ட ஒரு நபர் மட்டுமே, தொலைதூர மின்னணு வாக்கரப்பதிவு மற்றும் .... ஆடை நடா மட்டும்ம, வதாலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்று வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு வசதியைப் பெர உரிமை உண்டு மை உண்டு.
- மின்னணு வாக்களிப்பு மற்றும் VC/OAVM மூலம் AGMல் கலந்துகொள்வதற்கான நடைமுறைகளைக் கொண்ட slstindia.comல் கிடைக்கிறது. ாட் AGM அறிவிப்பு, நிறுவனத்தின் இன மின்னணு வாக்குப்பகிவ காலம்

துவக்கம்	ஆகஸ்ட் 8, 2025 காலை 09.00 மணி	
முடிவு	ஆகஸ்ட் 10, 2025 மாலை 05.00 மணி	

முடிவ VC/OAVM வசதி மூலம் AGMல் கலந்து கொண்டு, தொலைதூர மின்னணு பாக்குப்பதிவு மூலம் தீர்மானங்களில் வாக்களிக்காத பங்குதாராகள், மற்றபட அவ்வாறு செய்வதற்குத் தடை இல்லாதவர்கள், AGMன் போது கிடைக்கும் மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் வாக்களிக்கத் தகுதியடையவாகள்

ைகும்பதுவு குரை மூலை காண்ணால் நகுது தருதுடிகானனான். மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் கேள்விகள், சிக்கல்கள் அல்லத குறைகள் இருந்தால், https://www.evotingindia.co.inல் உள்ள உதவிப் பிரிவின் கீழ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ("FAOs") மற்றும் மின்னனு வாக்குப்பதில் கையேட்டைப் பார்க்கலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது திரு.பி.முரளிதரன், உதவி மேலாள் M/S.கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், சென்னை, தொலைபேசி எண். 04-28460390 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், மின்னஞ்சல் முகவரி: agm@ cameoindia.com

கொலைகூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினா் ஒருவா் தனத மாற்றியமைக்க முடியாது என்பதை நிறுவன உறுப்பினா்களுக்கு இத மூலம் தெரிவித்துக் கொள்கிறது. இருப்பினும், அவர் கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதங்களில் பங்கேற்கலாம்

பங்குதாராகள் தங்கள் மின்னஞ்சல் முகவரி / மொபைல் எண்ணைப் பதிவு செய்ய அல்லது படிவ எண்: 15H/படிவம் எண்: 15G ஐப் புதுப்பிக்க https://inv cameoindia.com/ல் உள்நுழையலாம்.

டீமேட் பயன்முறையில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் தங்கள் KYC விவரங்களைப் புதுப்பிக்கவில்லை என்றால், மின்னஞ்சல் முகவரி மற்றும் பிற KYC விவரங்களை தங்கள் வைப்புத்தொகை பங்கேற்பாளாகள் மூலம் வைப்புத்தொகையாளாகளுடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாாகள்

பங்குகளை காகித வடிவில் வைத்திருக்கும் பங்குதாரர்கள், தங்கள் KYC விவரங்களைட் புதுப்பிக்கவில்லை என்றால், தங்கள் மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பிற KYC விவரங்களை நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவா் ('RTA') புதுப்பிக்க படிவம் ISR-1 ஐ சமாப்பிக்குமாற கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், இணை மேலாள திரு. பி. முரளிதரன் அவர்களை தொடர்பு கொள்ளவும், மின்னஞ்சல் முகவரி: murali@ cameoindia.com. முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை murali@cameoindia.con ன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இதன் மூலம் பங்குதாரர்கள் 2024-25 ஆண்டு அறிக்கையின் மின்னணு பிரதிகள், வருடாந்திர போதுக்கூட்ட அறிவிப்பு, தொலைதூர மின்னணு வாக்களிப்புக்கான வழிமுறைகள் VC மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் தொலைதூர மின்னணு வாக்களிப்பைப் பெறுதல் ஆகியவற்றைப் பெற முடியும்.

குழு உத்தரவப்பட ஸ்ரீ லக்ஷ்மி சரஸ்வதி டெக்ஸ்டைல்ஸ் (ஆரணி) லிமிடெட்டிற்கால

(ஒப்பம்/-) (ராமச்சந்திரன் ரேவதி இடம் : சென்னை 34 நிறுவன செயலாளா M.No.: A56849 தேதி : ஜூலை 08, 2025

#### ஆமாரி அக்ரோ இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் PARRY

பதிவு அலுவலகம்: பாரி ஹவுஸ், 43, மூர் தெரு, சென்னை – 600001. IAIL ID: secretarial @pai.murugappa.com web:www.parryagro.com Phone No: +91-44-2530 6789 Fax:+91-44-25358114 E-MAIL ID

15வது வருடாந்திர பொதுக் கூட்டம், மின்னணு வாக்குப்பதிவு தகவல் மற்றும் புத்தகம் மூடுதல் குறித்த அறிவிப்பு

இந்த அறிவிப்பு மூலம் தெரிவிப்பது யாதெனில், 1. பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 15வது வருடாந்திர பொதுக் கூட்டா (AGM), அறிவிப்பில் கண்டுள்ளவாறு வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காச நிறுவனங்கள் சட்டம் 2013ல் பொருந்தக்கூடிய வழிவகைகளை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் அத்துடன் இணைந்த நிறுவன விவகாரத்துறை அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் அத்துடன் இணைந்த நூறுவன வாவகாரத்துகூற அண்டைக் வெளியிட்ட பொது சுற்றறிக்கைகளின்படி 31 ஜூலை, 2025, வியாழக்கிழமை அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு வீடியோ கான்ஃப்ரன்ஸிங்/பிற ஆடியோ காட்சி முறைகள் ('VC/ OAVM') மூலம் நடைபெறும்.

MOHAMMED ABDUL MAJEED \_ சுற்றறிக்கைகளின்படி நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டமானத 1/14 அழைக்கப்படுகிறே VC/OAVM மூலம் நடைபெறும். ஆகவே, உறுப்பிளர்கள் VC/OAVM வசதி மூலமாச மட்டுமே இதில் பங்கேற்க முடியும். கூட்டத்தில் பங்கேற்பதற்கான விபரமான வழிமுறைகள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட சுற்றறிக்கைக்கு இணங்கியபடி, வருடாந்திர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பு மற்றும் 2024. 2025 நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவற்றை நிறுவனம்/டெபாசிட்டரி பங்கேற்பாளிடம் இ-மெயில் முகவரிகளை பதிவு செய்துள்ள அனைத்து பங்குதார்களுக்கும் குக்கிறவடை பின்னனு கால் கால கால வருட ஆச உறு Old Given Name: Thaseen Mariam, Old Surname: திறுவனங்கள் சட்டம் 2013 ('சட்டம்') பிரிவு 108-ன் பொருந்தக்கூடிய வழிவகைகள் மற்றும் திருத்தப்பட்ட நிறுவனங்கள் (நிர்வாகம் மற்றும் மேலாண்மை) விதிகள், 2014-ன் விதி 20 ஆகியவற்றுக்கினங்க, மின்னணு வாக்குப்பதிவு வசதிக்கான ஏஜென்சியாக நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் ("என்எஸ்டிஎல்") சேவைகளை நிறுவனம் ுறங்குகிறது. கட் ஆப் தேதியான 24 **ஜூலை** 2025 அன்று காகித வடிவில் அல்லது மின்னனு வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் அவர்களின் வாக்குகளை மின்னணு முறையில் அளிக்கலாம். அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிப்பதாவது:-

## சென்னையில் ஆதரவற்று சுற்றித் திரிபவர்களை மீட்கும் "காவல் கரங்கள்" உதவி மையம் 🛪 ஜூன் மாதத்தில் 120 பேர் 🖶 4 ஆண்டுகளில் 8498 பேர் மீட்பு

உதவி கமிஷனா் பாஸ்கா் ஒப்படைத்தாா்.

நபர்கள் மீட்கப்பட்டு அவர்களில்

59 நபர்கள் அரசு மற்றும் தன்னார்வ

தொண்டு நிறுவன காப்பகங்களில்

அனுமதிக்கப்பட்டும், 20 நபர்கள்

அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து

வைக்கப்பட்டனர். 32 மனநலம்

பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக

அனுமதிக்கப்பட்டனர், மேலும் 9

உடல்நிலை சரியில்லாத நபர்கள் 108

ஆம்புலன்ஸ் சேவைகள் மூலம் அரசு

மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக

முறையான விசாரணைக்கு பின்னர்

உரிமை கோரப்படாத 105 உடல்கள்

அனுமதிக்கப்பட்டனர்.

மனால

மருத்துவமனைகளில்

மேலும்

thereafter I.

Those who have any valid objections may, notify the same to

ENROLMENT NOTICE

After ten days of the publication o

IRIN TÉENA.A

three

the Bar Council within 10 days

this notice and within months thereafter

VISHNUVARTHAN.R,

சென்னை, ஜூலை 9– சென்னை பெருநகர காவல், காவல் கரங்கள் உதவி மையம் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் காணாமல் போன 120 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

8

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பொதுமக்கள் பேரில், எளிதில் அணுக கூடிய வகையிலும், உதவிகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவிகளை உரிய அவசர வழங்கிடவும், சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி வருகிறது.

சென்னை பெருநகர காவல் "காவல் கரங்கள்" உதவி மையம் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் 20 வீடற்று உதவியற்று இருந்த நபர்களை தன்னார்வலர்கள், உதவியுடன் காவல் துறையினருடன் மீட்டு தகுந்த உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு அரசு தன்னார்வ தொண்டு அமைப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு காணாமல் போனவர்களாக விவரங்கள் தெரியவர காவல் கரங்கள் மூலம் அவர்களது குடும்ப முகவரியை குடும்பத்தினருடன் கண்டறிந்து தொடர்பு கொண்டு மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 2025ல் 802 மீட்கப்பட்ட நபர்களில் 142 நபர்களின் உரிய முகவரி கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 01.06.2025 முதல் 30.06.2025 வரை 120 ஆதரவற்ற



மணிமளவில், அலுவலக எண். 56, பழைய எண். 116, 4–ஆம் தளித் ராகாஸ் பில்டிங், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, முறிலாப்பூர், சென்னை – 600 004 என்னும் பதிவு நிறுவனத்தில் வீடியோ கான்ஃபெரள்சிங் ("VC") / பிற ஆடியோ விஷுவல் முறைகள் ("OAVM") மூலம் நடைபெறும் என இதன் மூலம் அறிலிக்கப்படுகிறது.

இதன் தொடர்பாக செப்டம்பர் 19, 2024 தேதிமிட்ட சுற்றிக்கை எண். 09/2024, செப்டம்ப எண். 11/2022, மே 5, 2022 தேதியிட்ட சுற்றிக்கை என். 02/2022, டிசம்பர் 14, 2021 தேதியிட்ட சுற்றிக்கை எண். 21/2021, சுற்றறிக்கைகளுடன் வாசிக்க வேண்டிய மே 5, 2020, கேதியிட்ட கற்றில்லை எப்பட 2002 கூற்றுமையைகளுகள் வால்லை வல்லையான் கூல குறைப்பட கற்றில்லை என். 202020 தரிரவி 3, 2020 தேதியிட்ட கற்றில்லை என். 77/2020 தரிரவிட்ட தேதியிட்ட கற்றில்லை எண். 14/2020, (கூட்டாக MCA கற்றறில்லைகள் என குறிப்பிடப்படும்), ஒரு பொதுவான இடத்தில் பங்குதாள்கள் நேரடியாகக் கலத்துகொள்ளாமல், VC/OAVM மூலம் கூடுதல் சிறப்புப் பொதுக் கூட்டத்தை ("EGM") நடத்த அணுமதி அளித்துள்ளது. அதன்படி EGM-ஐ VC/OAVM மூலம் நடத்தவும் பொருந்தக்கூடிய கற்றறிக்கைகளுடன் வாசிக்கப்பட்ட சட்டத்தின் பொருந்தக்கூடிய விதிகளுக்கு இணங்க மின்னணு முறையில் amer uthuridaneer Quimmi Mamin FGM Sai 'm@um' யக்களிக்கம் வாகனாத்தும் அனுவல்களை பாவாததான் என்பையும் இயறும். ESM இல் ாகள்ட மின்–வாக்களிப்பு அல்லது வாக்களிக்கும் வசதியைப் பெற கட்–ஆஃப் தேதி அதாவது இதை 22, 2025 செவ்வாய்க்கிழமையன்று, உறுப்பினர்களின் பதிவேட்டிலோ அல்லது டொசிட்டரிகளால் பராளிக்கப்படும் உரிமையாளர்களின் பதிவேட்டிலோ ஒரு நபர் மட்டுமே 'ரியோட் மின்–வாக்களிப்பு' வசதியைப் பெறுவதற்கு தகுதியுடையவராவார். எலக்டாரானிக் வமிகளில் வாக்களிக்கும் வசகிக்காக இக்கிறவனம் மக்கிய டெப்பாசிட்டரி சர்வீசல் ளுத்தியற் லீமிடேட் (சிஷாஸ்எஸ்) திறுவனத்தை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது ரினோட் இந்தியற் லீமிடேட் (சிஷாஸ்எஸ்) திறுவனத்தை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது ரினோட் வின்–வாக்களிப்பு மற்றும் EGM தேதியில் வாக்களிப்பது. VC/OAVM மூலம் EGM இல் கலத்துகொள்வது பற்றிய விரிவான வழிமுறைகளுக்கு, பங்குதாரர்கள் EGM இன் அறி-விப்பைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், பொருத்தக்கூடிய சுற்றறிக்கைகள் மற்றும் நிறுவனங்கள் (வேலான்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014, விதி 20–ன்படி, மின்னஞ்சல் முசுவரியை நிறுவனத்தில் / பதிவாளர் பரிமாற்ற முகவர்கள் அல்லது வைப்புத்தொகை பங்கேற்பாளர்(கள்) இடம் பதிவு செய்துள்ள பங்குதார்களுக்கு EGM அறிவிப்பை மின்னணு முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ஆணைங்களை நிறுவனத்தின் இணையத்தனமான https://www.takesolutions.com/Reports\_Filings/2025-26/Notice\_EGM\_ TSL.pdf இன்னும் BSE லிம்டெட்-ன் www.bseindia.com, நேலதனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியாவின் www.nseindia.com மற்றும் CDSL-ன் www.nseindia.com ஆகிய இணையத்தளங்களிலும் கிடைக்கும். பங்குதார்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாவது:



அல்லது கைவிடப்பட்ட

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதியில் ஜூன் 26–ந் தேதி

நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த

பெற்றனர்.

ALLAN

வீட<u>ற்ற</u>

நான்கு

8498 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களது குடும்பங்களுடன் மீண்டும்

சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். 1032

மனநலம் பாதிக்கப்பட்டவர் மனநல

சிகிச்சை பெற்று வருகின்றனர். 393

நபர்கள் உடல்நலக் குறைவினால்

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை

மீட்கப்பட்ட மூதாட்டி வனஜாவை (வயது 72) அவரது மகன் பரணி குமாரிடம்

Old Sumame: . SHAKILAHAMED Old Given Name: FARIDA, கணவர் பெயர்: SHAKIL AHMED, பிறந்த தேதி: 26/10/1971, நெ. 65, 2வது மாடி, VSV கோயில் 2வது மாடி, ந, மயிலாப்பூர், சென்னை தெரு, ப 600 004. என்ற முகவரியில் வசிக்கும் நான் New Surname: SHAKIL Given Name: FARIDA பகிக் என்று மைக்கப்படுகிறேன்

Old Surname: . SHAKILAHAMED, Old Given Name: FARIDA

### பெயர் மாற்றம்

SRIDHAR காDHAR, தந்தை SUNDARA UDAIYAR SRIDHAR, பிறந்த தேதி: 01 / 04 / 1966, நெ. 12/32, ஸ்ரீ தெரு, நியு கல்யாண கணபதி காலனி, போரூர், சென் என்ற முகவரியில் 600 116. வசிக்கும் SRIDHAR.S நான் இனி என்று அழைக்கப்படுகிறேன் SRIDHAR

### பெயர் மாற்றம்

POONGODI SUBRAMANIAN

வசிக்கும் இனி ன்று

பெயர் மாற்றம் வசிக்கும் நான் AYESHA FATHIMA P

L.P. CHUVEIROU

# மயிலாப்பூர், ,சென்னை

அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இறுதி மரியாதையுடன்

பெயர்: ஆண்டுகளில் ப.நெ. 13, பு.னத. \_\_. S.M.காம்ப்ளக்ஸ், பெருமாள் ரோடு, சாயப்பேட்டை, சென்னை \_\_ 5715 நபர்கள் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1358 நபர்கள்

- 'ரிமோட் மின்–வாக்களிப்பு' காலம் ஜூலை 26, 2025, சனிக்கிழமை காலை 9:00 ாம்பாட பன் உலாகையாகள் படி காரம் இசன்ன 20, 2025, சன்னைகள் கூறுவை காலை 5000 மணிக்குத் தொடங்கி, இசலை 29, 2025 செய்வாய்க்கிறவை மாலை 5000 மணிக்கு முடிவடைகிறது. பேலே கூறப்பட்ட காலத்திற்கு அப்பால் ரிவோட் மின்– வாக்களிப்பு அனுமதிக்கப்படாது என்பதையும், அவர்களிக்க CDSL ஆல் மாக்களிப்பு அனுமதிக்கப்படாது என்பதையும், ஆண்பின் வாக்களிக்க CDSL ஆல் ரியோட் மின்னணு வாக்குப்பதிவு தொகுதி முடக்கப்படும் என்பதையும் பங்குதாரர்கள் கவளிச்சில் கொள்ளவும்
- இந்த காலகட்டத்தில், தற்போதுள்ள பங்குதாரர்கள் மற்றும் அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு, பங்குகளைப் பெற்று நிறுவனத்தின் பங்குதாராக மாறிய நபர்கள், செவ்வாய்க்கிழமை, ஜூலை 22, 2025 ("கட்–ஆஃப் தேதி") CDSL இ–வாக்களிப்பு முறையின் மூலம் EGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகங்களில் பின்னணு முறையன் மூலா மன் அமைப்பன் ஒற்பட்டப்படனாக கண்ணையாக மனைது முறையில் வாக்களிக்கலாம். பக்குதாரர்களின் வாக்களிக்கும் உரியைரானது, கட்– ஆஃப் தேதியின்படி நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனத்தின் பங்குகளின் விகிதத்தில் இருக்கும்.
- EGM க்கு முன் flCuni மின்–வாக்களிப்பு மூலம் வாக்களித்த பங்குதாரர்கள் VC/OAVM மூலம் EGM இல் கலந்து கொள்ளலாம் / பங்கேற்கலாம் ஆனால் மீன்டும் லாக்களிக்க உரிமை பெற மாட்டார்கள்,
- IV. பங்குதாரர்கள் CDSL https://www.evotingindia.com மின்--வாக்களிப்பு மு இணைய இணைப்பில் பங்குதார்களின் உள்நுமைவின் கீழ் நுழையலாம். EGM இன் போது ரிமோட் வாக்குப்பதில் பொன்முறை மற்றும் மின்–வாத்கனியடிக்கான விரில வழிமுறைகள் EGM இன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
- கூட்டம் தொடங்கும் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்டிம் v திட்டமிடப்பட்ட நேரத்திற்குப் பிறகு 15 நிமிடங்கள் வரை பங்குதாரர்கள் மூலம் EGM இல் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
- யின்னணு வாக்களிப்புக்கான உள்நுழைவு சான்றுகளைப் பெறுவதற்காக வைப்புத்தொகை றிறுவனங்களில் மின்னஞ்சல்கள் பதிவு செய்யப்படாத பங்குதாரர்கள் VI. நிறைவனக்கின் investorrelations@takesolutions.com என்னய் மின்னன் சலுக்கோ அல்லது RTA-வின் rnt.helpdesk@in.mpms.mufg.com என்னு மின்னக்சலுக்கோ அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
- EGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் ஆய்வுக்குக் கிடைக்கப்பெறும். VII investorrelations@takesolutions.com என்னும் நிறுவன மின்னஞ்சல் முகவரிக்கு பங்குதாரர்கள் எழுதலாம்.
- VIII. உறுப்பினர் எண். F10357 மற்றும் நடைமுறைச் சான்றிதழ் எண். 13620ஆகியவற்றைச் கொண்ட திரு. அசோக் அஜய் குமார் பண்டியா, நடைமுறையில் உள்ள நிறுவனச் செயலர், நியாபமான மற்றும் வெளிப்படையான முறையில் மின்னணு வாக்குப்பதிவு செயல்முறையை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
- IX. தலைவரால் முடிவு அறிவிக்கப்பட்டவுடன், ஆய்வு செய்பவரின் அறிக்கையுடன் அறிவிக்கப்பட்ட முடிவுகள், நிறுவனத்தின் இணைபதளமான www.takesolutions.com unjugit CDSL www.evotingindia.com இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும்

ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் இருந்தால், உதவிப் பிரிவின் www.evotingindia.com இல் கிடைக்கும் அடிக்கு கேட்கப்படும் கேள்விகள் (FAQS) மற்றும்மின்–வாக்களிப்புகையேட்டைப்பார்க்கவும் அல்லது helpdesk.evoting@cdslindia என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி CDSL ஐ தொடர்டிகொள்ளலாம், அல்லது இலவச அழைப்பு எண். 1800 21 09911 அல்லது திரு. ராகேஷ் தல்வி, முதறிலை மேலாளர், (CDSL) சென்ட்ரல் டெப்பாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் அவர்களைத் தொடர்புக் Quarimenteorrin.

இயக்குநர் குழு ஆணைப்படி டேக் சொல்யூஷன்ஸ் லியிடெட்டிற்காக
ஒப்பம்/– சீனிவாசன் H R இயக்குநர்
DIN: 00130277



**சிக்கு**ப VAISHNAVI PRASAD இனி ான்று அழைக்கப்படுகிறேன் VAISHNAV பெயர் மாற்றம் JITENDRA N JAIN NAINMAL தந்தை பெயர்: NAINI பிறந்த தேதி: 13/08/1977, நெ \_\_\_\_\_ மிண்ட் தெரு, 2வது மாடி, பேட்டை, சென்னை – 436 சௌகார்பேட்டை, 600 001, என்ற முகவரியில் வசிக்கும் நான் ഉണ് JITENDRA KUMAR என்று அழைக்கப்படுகிறேன். JITENDRA N JAIN பெயர் மாற்றம் OLD NAME IN PASSPORT DARSHANA NAVIN JAIN OLD NAME IN TC :DARSHANA N JAIN, கணவர் பெயர்: MAYUR BAFNA கணவா பெயா: MATOR BAFINA N, பிறந்த தேதி: 17/05/1993, 210/ 212 Q BLOCK, ஆஸ்வல் கார்டன், கோச்ராணி பேசின் ரோடு, 2வது மாடி, OSWAL GARDEN APARTMENTS, கொருக்குப்பேட்டை, சென்னை– 600 021. என்ற முகவரியல் வசிக்கும் நான் DARSHANA JAIN இனி என்று ழைக்கப்படுகிறேன் OLD NAME IN PASSPORT DARSHANA NAVIN JAIN OLD NAME IN TC : DARSHANA N JAIN IN THE COURT OF SUBORDINATE JUDGE AT TAMBARAM O.S. 296 of 2019 M/S Bank of Baroda Rep.by its Manager Tambaram Branch No. 8, Shiva Shanmugam Street, West Tambaram . ...Plaintiff Chennai-600 045. -Vs 1. Mrs. Shyamala Devi, W/o. M.Chandrachari, 2.M.Chandrachari, S/o Venkatasubhacahri Both are residing at No.30. Melandi street. Old Tambaram, Chennai-600045 ....Defendants Please take notice that the above suit came up for hearing before the Court of Subordinate Judge at Tambaram on 18.06.2025,and the Hon'ble Court was pleased to order notice to you by way of Paper Publication. You are therefore summoned to appear before the Hon'ble Court of Subordinate Judge at Tambaram on 25.07.2025 at 10:30 am, either in person or through a counselduly instructed, failing which the suit will be decided in your absence. R. SREEDHAR Counsel for the plaintiff

பெயர் மாற்றம் Old Given Name: Mubeena Sanjar Old Sumame:Peeri Sanjar, பிறந்த தேதி: 20/06/1977, நெ.4/5, விவேக் தேது. 2070071071, வந்து70, விலேக் நகர் மெயின் ரோடு, புது பெருங்களத்தூர் பீர்க்கன்கரணை, காஞ்சிபுரம், பின்கோடு – 600 063, என்ற முகவரியில் 600 063, என்ற முகவரியில் பசிக்கும் நான் இனி New Given ame: MUBEENA New Surname name: MUBEENA New surname BOUSE என்று அழைக்கப்படுகிறேன். Old Given Name: Mubeena Sanjar Old Surname:Peeri Sania பெயர் மாற்றம் SEEMA HEMANT KUMAR ்EEMA ாட்... கணவர் பெயர்: ⊓டா... JAIN, பிறந்த நெ தேதி: 23/06 /1971, 6. E. /1971, நெ புது தெரு,123 பிரிங்கிலின் ரோடு, புரசைவாக்கம் வேப்பேரி, சென்னை – ..... முகவரியில் 600 007, என்ற வசிக்கும் SEEMA JAIN என்று இனி -அழைக்கப்படுகிறேன் SEEMA HEMANT KUMAR பெயர் மாற்றம் PALANI THILAGAVATHY தந்தை பெயர் பழனி, பிறந்த தேதி 13/09/1990, ப. நெ.2/26, பு.நெ.44, பஜனை கோயில் முல்லுவாடி, G.B. நகர், வேலூர்-–632 506. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி PALANI THILAGAVATHI அழைக்கப்படுகிறேன் PALANI THILAGAVATHY TRANSGENDER I S. JEEVA, A MALE CHILD BORN TO MOTHER S. USHA, FATHER : G. SURESH, RESIDING AT NO. 20 / 50, THIRUVALLUVAR STREET, ARANARAI (NORTH DEPAMPALUP STREET, AKANAKAI (NUKTI PERAMBALUR TAMIL NADU - 621212 . HAS BEEN LIVING AS A FEMALE AFTER AN ELEBORATE SEXUAL REASSIGNMENT SURGERY ON 02 / SEPT / 2015 . AT SAL HOSPITAL HENNOR CROSS BANGALORE BY. CROSS BANGALORE BY. DR.V.JAYARAMAN, M S MCH, MNAMS, DIP.N.B, PHD, FICS DEPARTMENT OF BURNS, PLASTIC & RECONSTRUCTIVE SURGERY, K.M.C HOSPITAL CHENNAI - 600010. BY THIS I MAY BE TREATED AS A FEMALE AND SHALL HENCE FORTH BE KNOWN AS FORTH BE KNOWN AS S. JEEVITHA PHONE: 9036376642 S.JEEVA

- முறையல் அளசுகலாம். அனைத்து உறுப்பனாகளுக்கும் தொடைப்பதாவது:-(1) 15வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள வர்த்தகம் குறித்து மின்னணு முறை மூலம் மட்டுமே பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும். (II) தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு 28 ஜூலை, 2025 அன்று (இந்திய நேரப்படி) காலை 9.00 மணிக்கு துவங்கும். (III) தொலைதூர மின்னணு வங்க்குப்பதிவு 30 ஜூலை, 2025 அன்று (இந்திய நேரப்படி)
- மாலை 5.00 மணிக்கு நிறைவுபெறும். வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு மூலம் வாக்களிப்பதற்கான தகுதினை நிர்ணயிப்பதற்கான கட்ஆப் தேதி 24 **ஜூலை,** 2025 ஆகும். (iv)

நானாய்ப்பதற்கான கட் ஆப் தேதி 24 ஜூலை, 2026 ஆகும். (v) மின்னணு முறையில் தொலைதார மின்னணு வாக்களிப்பு 30 ஜூலை, 2025 அன்று இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு மேல் அனுமதிக்கப்படாது. (vi) வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பை அனுப்பிய பின்னர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நிறுவனத்தின் உறுப்பினராகும் எந்தவொரு நபரும் கட்ஆப் தேதியன்று பங்குகளை வைத்திருந்தால் evoting@nsdl.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கையை அனுப்பி லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பெற்றுக் சொரையும் கொள்ளலாம்.

(Vii) உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது:

- மின்னணு வாக்களிக்கும் வசதி வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போத யழங்கப்படும். அவர்கள் அவ்வாறு வாக்களிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை மேலும் அவர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்க தகுதியடையவர்கள் ஆவார்கள்.
- முலம் காலன்பதை தகுதாடினட் மன்பான் ஆன்பாலா. வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன்னரே தொலைதூர மின்னணு வாக்களிப்ப மூலம் அவர்களின் வாக்குகளை அளித்த உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கலாம் ஆனால் மீண்டும் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; மற்றும்

ஆனால் மண்டும் அவாகள வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; மற்றும d) கட் ஆப் தேதியன்ற உறுப்பினாக்ன் பதிவேடு மற்றும் டொசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பலன்பெறும் உரிமையாளர்கள் பதிவேட்டில் பெயர் இடம் பெற்ற நபருக்கு மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு வசதி கிடைக்கும். )தொலைதாரா மின்னணு வாக்களிப்பு செயல்முறையை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஆராய்வதற்கான ஆராய்வாளராக மெசர்ஸ் ஸ்ரீநிதி ஸ்ரீதரன் அன்ட் அசோசிபேட்ஸ், நிறுவன செயலாளர்கள், திருமதி. ஸ்ரீநிதி ஸ்ரீதரன் (VIII)Qa

ஸ்தலன் அன்ப அன்பால், நறுவன் லாயலாயான், தரும்து, ஸ்தலன் (C.P. No.17990) அவர்களை நிறுவனம் நியமித்துள்ளது. வருடாந்திர பொதுக் கூட்டத்தையொட்டி நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 91 மற்றும் விதிகள் 2014-ன் (நிர்வாகம் மற்றும் மேலாண்மை) விதி 10-ன் கீழ் நிறுவனத்தின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் வெள்ளிக்கிழமை 25 ஜூலை, 2028

முதல் **வியாழக்கிழமை 31 ஜூலை 2025 வரை** (இரண்டு நாட்கள் உட்பட) மூடப்பட்டிருக்கும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. எனஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, தொலைபேசி/மொபைல் எண்கள், நிரந்தர எக்கு எண்கள், வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்யாத அல்லது புதுப்பிக்க கையைகள் என்று என்று வாக்க கையானு வக்கர்களை பதுது என்று அன்று புதுப்படை விரும்பும் உறுப்பினர்கள், மின்னனு வடிவில் பங்குகளை வைத்திருந்தால் அவர்களில் வைப்பு பங்கேற்பாளரிடம் பதிவு செய்ய/தெரிவிக்குமாறும் காகித வடிவில் பங்குகளை வைத்திருந்தால் அவர்களின் அனைத்து விவரங்களையும் கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் nward.ris@kfintech.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள குறிப்புகளை பின்பற்றுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அது குறித்து என்எஸ்டிஎல் இணையதளம். www.evoting.nsdl.com.-ல் உதவி மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs) பிரிவை பார்க்கவும்.

அமலாடி மோடைப்பில் மன்களிப்பது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் மற்றும்/அல்லது குறைகள் இருந்தால், உறுப்பினர்கள் www.evoting.nsdl.comன் (என்எஸ்டிஎல் இணையதளம்) பதிவிறக்கப் பிரிவில் கிடைக்கும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAOs) மற்றும் மின்னணுவாக்களிப்பு பயனர் கையேட்டைப் பார்க்கலாம் அல்லது 022 4886 7000 என்ற என்னை அழைக்கலா அல்லது evoting@nsdl.comல் மூத்த மேலாளர் திருமதி பல்லவி மாத்ரேவுக்கு ஒரு கோரிக்கையை வைப்பலாம்.

தேதி: 08 ஜூலை, 2025

இடம் : சென்னை